




திருநெல்வேலி
அரசு அருங்காட்சியகக் கையேடு



ஆசிரியர்
நா. கலைமான்
காப்பாட்சியர்
அரசு அருங்காட்சியகம், மதுரை.

வெளியிடுபவர்
அருங்காட்சியகங்களின் ஆணையர்
அரசு அருங்காட்சியகம், சென்னை-600 008.

முதற் பதிப்பு : 1997



ஆணையர்

அரசு அருங்காட்சியகங்கள்

விலை ரூ :

அச்சிடப்பட்டது:

அருங்காட்சியகக் கணிப்பொறி பிரிவு,
கெண்ணே – 600 008.

அருங்காட்சியகக் கையேறு திருநெல்வேலி

ஆசிரியர்
நா. சுலைமான்,
காப்பாட்சியர்,
அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி.

வெளியிடுபவர்
அருங்காட்சியகங்களின் ஆணையர்,
அரசு அருங்காட்சியகம், சென்னை-600 008.

கண். தினதுயானன், இ.ஆ.ப.,
அருங்காட்சியகங்களின் ஆணையர்,

அரசு அருங்காட்சியகம்,
சென்னை - 600 008.

அணிந்துரை

திருநெங்வேலி மாவட்டம் ஒரு தொன்மையான மாவட்டம் ஆகும். ஆங்கிலேயரை எதிர்த்தில் புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன் போன்ற வீரப்பெருமக்களும், எழுச்சிக் கலைஞர் சுப்பிரமணியபாதி, பாநாசம் சிவம் போன்றோரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் போன்ற பெரும் தலைவர்கள் தோண்றிய மாவட்டம்-நாள்தெட்டில் பல மாவட்டங்காளக நிர்வாக காரணத்திற்காகப் பிரிக்கப் பட்டாலும், தாமிழரணி ஆறு ஒடும் நெங்கலை மாவட்டம் ஒரு செழுமையான மாவட்டமாகும். குற்றால அருணியில் சாரல் விழாவைக் காண ஏராவதமான மக்கள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

மாவட்டம் முழுவதும் ஏராவதமான கோயில்கள் உள்ளன. சோழர், பாண்டியர், சேரன், நாயக்கர் எனபல மன்னர் பறம்பரையினர் ஆட்சி செய்த பகுதி இது. அதிக அளவில் பெருங்கற்கால நரகீரிக்க சிங்ஙை இம்மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக ஆதிச்சநல்லூர் பகுதியாகும். அதன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கு கிடைத்த 'தற்கெங்கும்' படிமம் உலகப் புகழ் பெற்றது.

இப்பகுதியில் சமணம் சிறப்பான நிலையில் திருந்தது என்பதற்குச் சான்றாக குகைக் கோயில் தமிழ் பிராமி கல்வெட்டுக்களும், சமணத் திருமேனிகளும் நிறைந்து காணப்படுகின்றன. கைவணவ மற்றும் கைவ சமணக் கோயில்களும் ஏராவதமான கோயில் தேர்களும், கலடிகளும் பட்டயங்களும் ஓழமாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. கைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நெங்கலையில் தொடங்கப்பட்டு ஏராவதமான தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. பேச்சுத் தமிழில் திருநெங்வேலிக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

இம்மாவட்டத்தில் 1992-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டுள்ள அரசு அருங்காட்சியகம் இம்மாவட்டத்தின் கலை, பண்பாடு, நூக்கிகம், வனச் செழுமை, சுதந்திரப் போட்ட வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றை ஒரளவு கொண்டிருந்தாலும் வருங்காலத்தில் கல்விப் பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் சிறந்து விளங்கும் ஒர் அருங்காட்சியகமாக இவ்வருங்காட்சியகம் செயல்படும்.

இக்கையேட்டின், ஆசிரியா திரு. நா. சுலைமான், சென்னை மாணிடனியல் பிரிவிலும், மதுரை அருங்காட்சியகக் காப்பட்சியராகவும் பணியாற்றி சென்னைப் பல்கலைக் கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பகுதிநேர விரிவுறையாளராகப் பணி செய்தவர். சிறந்த அருங்காட்சியகக் காப்பாளர் மற்றும் ஆய்வாளர்.

இக்கையேடு பார்க்கவயராளர்களுக்கும், ஆய்வாளர் களுக்கும், பயணிகளுக்கும் பயனுள்ள ஒர் நாலாக பயன்படும் என்று கருதுகிறேன்.

திருநெல்வேலி அருங்காட்சியகம் புதிய பரிமாணத்துடன் வீரபாண்டியகட்டபொம்மனின் தம்ரி அமைத்துக்கொடை ஆங்கிலேயர் விசாரணை செய்த வரலாற்றுமிக்க கட்டடத்திற்கு விரைவில் மாற்றப்பட உள்ளது என்பதும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

10. 07. 1997

(கன்ஸ். தீநதயாளன்)

அரசு அருங்காட்சியகம் திருநெல்வேலி

திக்கெல்லைம் புகழறும் திருநெல்வேலியில் பதியால் பன்னிரண்டாவது மாவட்ட அருங்காட்சியகம் 1992-ஆம் ஆண்டு டெம்பர் திங்கள் 21-ஆம் நாள் தொடங்கப்பட்டது. தியற்கையன்னை இணிய கோலம் கொண்டு விளங்கும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள பொதிகையிலே தவற்றுத் துழுவித்தென்றால் நெல்கையைப்பதியிலே நூட்டு உலாவுக் கண்டு இன்புற்றார் திருகூணசம்பந்தர். இம்மாவட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தெங்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குணேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களைக் கொண்டது. 6,838 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை குமர் 25,00,000

தாம்பரபரஸனி, மணிமுத்தாறு, சித்தாறு, கடனாநதி, ஜம்புநதி, பச்சையாறு ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தின் வளம் கொழிக்கும் ஆறுகளாகும். “பொன் திணிவிந்த புனை பெருகும் பொருளை எனும் திருநதி” என்று கம்பர் போற்றிப்புகழ்ந்தார். பசுஞ்சோலைக் கவின் காடுகள் உடுத்த ஏக்காய் மலை, அகத்திய மலை, குற்றால மலை, பொதிகை மலை ஆகிய மலைகளும், வாண்திர்த்தம், கலியாண்திர்த்தம், அகத்தியதீர்த்தம், பஸநாசம் என்னும் அருங்கிளும் இம்மாவட்டத்தின் எழிலுக்கு எழிலுட்டுவதுடன் எல்லாவகையான உயிரினங்களுக்கும், காணிக்கார், பழியர், காட்டுநாய்க்கர் போன்ற பழங்குடிகளுக்கும் புகவிடமாக விளங்குகின்றன. தண்ணூசுச் சோலைகள் நிறைந்த மூன்றடைப்பு, சேத்தன்குளம், முண்டன்துறை மற்றும் கனக்காடு, உயிரினங்களின் உறைவிடங்கள், பெருங்கற்கால நாகரிகத்தின் அரும்பொருட்களை அகழ்வாய்வில் அளித்திட்ட ஆதிச்சநல்லூரின் பெருமை தொல்பொருளியல் மற்றும் மாண்வியல் வகுலநார்களை போற்றப்படுகின்றது. பஸநாசம் நீர்த் தேக்கமும், மணிமுத்தாறு நீர்த் தேக்கமும் நீர்வாசத்திற்கு ஊன்றுகோலாகவும், மின் உற்பத்திக்கு வித்தாகவும் வியங்குகின்றன. சுண்ணாம்புக்கல், பேரைமைட், ஜிப்சம், திண்மனைட், மரக்னடைட், மேரன்சைட், கிராஸ்பட் ஆகியவை இம்மாவட்டத்தின் கணிமங்கள். நாலைமுழுத்து சிமெண்ட் ஆகையும் பத்தமடை பய்த் தொழிலும் இம்மாவட்டத்தின் தொழில் மணம் கமழுச் செய்கின்றன.

சாலிப்பதியீர் என்று வழங்கப்பட்ட தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலியில் பாண்டிய மன்னன் கட்டியிருந்த கோட்டையின் குறிகள் பல இடங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று பொருநை ஆற்றின் கரையில் அமைந்த செப்பறை. இவ்விடத்தில் ஒன்று “அழகிய கூத்தர் கோமில்” ஒன்றே காணப்படுகின்றது. அக்கோயிகளைச் சுற்றியுள்ள சிதைந்த மதில்களும், மேடுகளும், செப்பறையின் தொன்மைக்குச் சான்றுகள். நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட பாளையங்கோட்டையிலுள்ளகோயிலும், முதலை இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகாண்டானும், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள். பொதிய மலைத் தலைவரணைய் விளங்கிய ஆய் என்பவன் வறுமையால் வாடவந்தவரைத் தாமிழும் சாலப்பரிந்து ஆதரித்த பெருமையை புறநானுந்றால் அறியலாம்.

மலைவளம் படைத்த இப்பழம்பதியில் அமைந்துள்ள திருக்குற்றாலைத்தில் கோலமாமயில் தோகை விரித்து ஆடும். தெனுஞ்சென்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். மலையிலிருந்து விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச்சுக்கணையில் வீழ்ந்துபொங்கும் பொழுது சிறைம் சிறு நீர்த்திவகைகள் பால் ஆவிபோல் பறந்து எழுந்து வரும். அவ்வருணியில் நீராட இன்புற்ற மேலை நாட்டுப் பெரியார் கால்டுவெல் பாதிரியார் “இந்நாளிலத்தில் உள்ள நன்னீர் அருவிகளுள் தலை சிறந்தது குற்றால அருவியே” என்று புகழ்ந்துவரைத்தார்.

திருக்குற்றாலைத்தின் அருகே வடநாட்டுக் காசிக்கு நிகரான தென் காசியில் பதினைந்தாம் நூற்றாண்டென் இடைப்பகுதியில் ஆட்சிபரிந்த பறாக் கிரமபாண்டியனால் தென்காசி கோயில் கட்டப்பட்டதன்று சாசனம் ஒன்றின் வாயிலாக அறிகிறோம். அதிலீராம பாண்டியன் தென்காசியிலிருந்து நெடுதம் முதலிய நவஞ்சாண்று தமிழ்நூல்களை இயற்றினார். திருக்குற்றாலைத்திற்கு அருகாமையில் உள்ள மேகங்கள் எனப்படும் ஊரில் சிறந்து கனிதைபாடும் திறமைபெற்றார் திரிகூட்டாசப்பக்கவிராமார். இவர் இயற்றிய குற்றாலக் குறவுஞ்சி நாடகத்தை நற்றவிழ் உலகம் புகழ்ந்து பறாட்டுகின்றது. மகாகவி கப்பமையிய பாதி கல்வி பயின்ற புகழழும், தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்த பெருமையையும் கொண்டது இம்மாவட்டம்.

குறிஞ்சி வளம்வாய்ந்த இம்மாவட்டத்தில் காந்திமதி நெங்கையப்பர் கோயில், சாலைக்குற்றாமி கோயில், கிருஷ்ணாமுரம்

திருவேங்கடநாதர் கோயில் அம்பாசுறுத்துரம் தோண்டுருகன் கோயில், மன்னார் கோயில் எனும் இராஜேந்திர விண்ணகரம், பைம்பொழில் எண்ப்புடும் பம்பளியில் உள்ள திருமலைக்குண்டும் முருகன் கோயில், பொட்டல் புதூரில் 1674-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மருதி, உவரி அந்தோணியான் கோயில் ஆகியவை பல்வேறு சமயத்தாங்கரும் உவர்பு ஜாட்டுவன். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேஹாகர், இட்டசணியைத் தீர்த்திய கிருஷ்ணப்பிள்ளை, இலக்கியமேதை தூரிகமணி டி.கே. சிதம்பநாத முதலியான், இசைமேதை எஸ். ஜி. கிட்டப்பா, வீரன் வாஞ்சிநாதன், வீரன் அழகு முத்துக்கோன் [எட்டயபுரம்] ஆகியோர் இம்மாவட்டத்தின் ஒளி விளக்குகள்.

இவ்வளவு பெருமையிக்க திருநெல்வேலிச் சீமையில் அணிசேர்க்க வந்திருக்கும் இவ்வருங்காட்சியகத்தின் காட்சிக் கூடத்தில் உள்ள கலைப்பொருட்கள் பற்றியும் இயற்கைவளம் பற்றியும் விளக்கமாக அறிந்து கொள்வேண்டும்.

அருங்காட்சியகம்:

அருங்காட்சியகம் இதை ஆங்கிலத்தில் பிழுசியம் என்பர். ‘பிசியோன்’ என்பது கிரேக்க மெஷியில் கல்வி கற்கும் மையம் என்றும் கோயில் என்றும் கிரேக்க புராண மறில் ஒன்பது கலைத் தேவைத்தகள் குடியிருக்கும் இடம் என்றும் பொருளில் திருந்து பெயர் வந்துள்ளது. ஆற்றந்து ஆராய்ந்து நோக்கும் மையம் என்றும் பொருள்படும். அருங்காட்சியகம் என்பது கலை, அறிவியல், பண்பாடு, நாகரீக மையமாகும். கல்விக்கும் ஆய்வுக்கும் மிகவும் உதவக்கூடிய அரிய சான்றுகளைத் தண்ணகத்தே கொண்டுள்ளன.

இந்தியாவின் மிப்பழுமையான அருங்காட்சியகம் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகமாகும். தமிழ்நாட்டில் உள்ள சென்னை அருங்காட்சியகம் இதனை அடுத்து இரண்டாவது அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. மாவட்டந்தோறும் அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட வேண்டும் எனும் தமிழக அரசின் எண்ணப்படி திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகம் 1992-ம் ஆண்டு யெசுப்பர் 21-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பல நேர்க்கு அருங்காட்சியகம் ஆகும்.

கல்வில் மனிதன் படைத்த கலைக் கருவுலங்களும்,

ஸெப்பத் திருமேணிகளும், மத் திருமேணிகளும், ஒவியங்கள், பலழை புதிய கற்காலக் கருளிகள், இரும்பு ஆயுதங்கள், துப்பாக்கி வகைகள், மன்னா பாணகள், நாணயங்கள், கல்வெட்டுகள், வீரக்கற்கள், கல்மாறிகள், பழங்குடிகளின் பண்பாட்டுப் பொருட்கள், சுவடிகள், அற்றுப்போன பிராணிகளின் மாதிரிகள், பறவைகள், விலங்குகள், மீன் வகைகள், தாவர வகைகள் கடல் பொருட்கள் என்ப பிரித்து அவற்றின் இயற்கைச் சூழலில் காட்சிக்கு உள்ளன.

திருநெல்வேலி அறிமுகக்கூடம்:

திருநெல்வேலியின் கலை மற்றும் நாகரீக அம்சங்களை எடுத்தியம்பும் முகமாக நெல்லை காந்தி மதியம்மன் திருக்கோயில், அதன் ஸ்தலமிரு கோபங்களும், சிற்பங்களும் இசைத் தூண்களும், நாயக்கர் கால கலைக் கோயிலான கிருட்டிணபுரக் கோயிலும் அவற்றின் தூண் சிற்பங்களும், ஆடல் அரங்கமும், திருவாலீஸ்வரம்-சோழர்களின் கற்கோயில், கழுகுமதைக் கற்றனி - பல்லவர்களின் கற்றனிக்கு இணையாகத் தெண்மாவட்டத்தில் முற்கால பாண்டியர் கி. பி. '8' ஆம் நாற்றாண்டில் மலையை வெட்டிக்காட்டிய ஸ்தல் கோயிலும் சிற்பங்களும், அங்குள்ள முருகன் குடைக் கோயில், கழுகுமதை சமண தீர்த்தங்கரர்கள், திருப்புடைமருதார், மற்றும் இடைக்கால் ஒவியங்களின் வண்ணப்படங்கள், நெல்லை மாவட்ட குடைக் கோயில்கள், சமணப் படுக்கைகள், குற்றால அருளிகள், சிமெண்ட் ஆலை, பன்னிவாசனகள், சங்கரன் கோயில் கோபாரம், அய்யனார் கோயில், கடுமண் குதிஞர்கள், கட்டபொம்மன் கோட்டை, எட்டையெழும் ஜமீன் அரண்மனை, சேந்மாதேநி கோயில், தாமிர பறணி ஆற்றின் அழகு, திருஸ்ததுவ ஆயைங்கள், கடலோர அழகு என மாவட்டத்தின் சிறப்பை நம் முன் காட்டும் பலகணியாக அறிமுகக்கூடம் அமைந்துள்ளது. மின்னொளியிடங்களைப் படித்து வருவதும் நமக்கு எல்லையைக் காட்டுகின்றது.

கற்சிற்பத் தோட்டம்:

அருங்காட்சியகத்தினுள் நம்மை வரவேற்கும் முகமாக இஞ்மாவட்டத்தில் கிடைத்த சமணர் திருமேணிகளும், திருமால், காளி, தூர்க்கை, கருப்பசாமி, வீரகளின் நினைவுக் கற்கள், கல்வெட்டுகள் என பறவைகளும் மிக நேர்த்தியாகவும் பீடங்களின் மேல் ஸ்தலாக அமைந்துள்ளன.

பாண்டிய நாட்டில் சமண சமயம்:

தமிழ்நாட்டில் சமண சமயம் தொடர்பான சான்றுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினிருந்து காணல்படுவதால் அந்நாற்றாண்டிலோ, சிற்றிது (முந்தி)யோ சமணம் தமிழ்நாட்டில் காலூட்டியுள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள மீனாட்சியறம், அழகர் கோயில், கீழக்குறிச்சில்குடை ஆகிய இடங்களில் உள்ள தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் இதுவரை உறுதிப்படித்துகின்றன.. தமிழ் நாட்டிச் சமணச் சமயம் தொடர்பாக எழுதிய பலர் சந்திர குப்த மென்றியர் காலத்தில் கருநாடகத்திலுள்ள சிரவணவெள்கோவாவத்து முனிவர் பத்திரிபாகுனின் சீட்ரால் தமிழ்நாட்டில் சமணம் பற்பற்பட்டது என்றும் இது கொங்கு நாட்டு வழியாகவும் தொண்டை நாட்டு வழியாகவும் தமிழ்நாட்டில் சிறப் பகுதிகளுக்குப் பரவியது என்றும் கூறுவர். கருநாடகத்தைக் காட்டிலும் சமணம் பற்றிய மிகப்பழமையான சான்றுகள் தமிழ்நாட்டில் குறிப்பாக பாண்டிய நாட்டில் கிடைக்கின்றன.

பூராங்குறிச்சியில் காணல்படும் சமணர் பற்றிய புதிய கல்வெட்டுச் சான்று இதுவரை சிம்மவர்மன் பன்னிச்சந்தம் அளித்ததைத் தெரிவிக்கும் பன்னன்கோவில் செப்பேட்டிடற்கும் [கி.பி. 560] தமிழ்நாட்டில் எழுதப்பெற்ற “வோகவிபாகம்” [கி.பி. 455] என்ற சமண நூலிற்கும் முந்திய காலத்தினைச் சார்ந்ததாகும். நெல்லை அருகில் மறுகால் தலையில் சமணப்பன்னி இருந்துள்ளது. இது கி.பி. 200 முதல் கி.பி. 400 க்குள் செயல்பட்டதை இங்குள்ள பிராமி எழுத்துக்கள் மூலம் அறியலாம்.

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி திருநெல்வேலி வரும் பெருவழிச்சாலை ஒரங்களில் உள்ள கிராமங்கள் முழுவதும் சமணம் பறவிட வணிகர் குழுக்கள் அவ்வழியே பயணம் செய்யும் போது உதவி இருக்கின்றனர். அதனால் குளத்துர், விவாத்திருவும், முறைமன், ஆட்டவார்த்திருநகரி, ஆதிச்சநல்லூர், மறுகால்தலை போன்ற ஊர்களில் தீர்த்தங்கரர், மகான்ரின் எழில்மிகு சிறபங்கள் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் குளத்துரில் சமணச்சாமி என்று மகான்ரை வணங்கி வருகின்றனர். பாண்டியநாட்டில் சமணம் பறவி, சாதி ஆகியவற்றைக் கடந்து எல்லாத் தரத்து மக்களினுடேயும் பரவியிருந்தது என்பதற்குக் கழகுமலை சமணர்ப்பனியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களே சான்று. நாட்டின் பல பகுதிகளிலிருந்து நூட்டாரும், உச்சாரும், நகருத்தாரும்,

பிபங்மதேயத்தார்யாம் ஜூக்கரவுத்தில் சமைய சமயத்திற்கு ஆதரவு அளித்திருக்கின்றனர். பாண்டிய நூல் பல் காலைப்பார்யாம் சமைய ஜீருக்காக்காலையும் கல்லெவா' ஜூக்காலையும் சமையர் சிற்பங்காலையும் கொண்டு நோக்கும் போது வையிகலைக் காட்டிலும் ஜீருடயர், வெகால்வர், தச்சர் ஆகிய பிரிவினர் நிறைந்த ஊர்ப்பகுதியினே சமைத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

சமண சமயத்தினைச் சம்பந்தவர்கள் தமிழ் நூட்டில் எழுந்த வைத்த மதத்தின் அலைக்கு எதிராகத் தங்கள் பலூடிய போக்கினை மாற்றிக் கொண்டு சமணம் நிலைபெறுப் போரா ஜீருக்கிறார்கள். பல ஜூங்களில் சமண சமயப் பள்ளிகளைத் தோற்றுவித்து, தங்கள் சித்தாந்தத்தைப் பற்பியிருக்கிறார்கள். அச்சணத்தி போன்ற சமண நெறியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் அலைந்து பல ஜூங்களில் சமண உருவங்களைத் தோற்றுவித்து சமணத்தின் வழியிற்கு உழைத்து ஜீருக்கிறார்கள்.

சமண சிற்பங்கள் மிக நேர்த்தியாக அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. மகாவீரர் அமர்ந்த நிலையில் ஜீருபுறமும் ஜீருவர் கரண்ட மருடத்துடன் சாமரம் வீசும் நிலையில் விண்பும் நீண்டு வருளாந்த வேலைப்பாடுள்ள தலையணை தாங்கி நிற்கும் நிலையில் நிமிர்ந்து தியானநிலையில் அமர்ந்துள்ள மகாவீரர் எழில் சிற்பங்கள் சிற்பப் பூங்காவில் காட்சி தருகின்றன.

மகாவீரர்:

ஆழ்வார் திருநகரில் புதையலாகக் கிடைத்த மகாவீரின் சிற்பம் ஒத்தச் சமணத் திருமேனி குறிப்பிடத் தக்கதாகும். ஆழகு வாஸந்த சிம்மம் தாங்கி நிற்கும் பீடத்துடன் காட்சியளிக்கும் தீத்தங்கருடைய உருவும் தவித்திருந்து வாழும் மெய்த்தவமியற்றுவோர்க்குரிய ஜியல்புடன் காட்சி அளிக்கின்றது. ஜூத்திருமேனியின் வடிவமைப்பும் கடைத் தண்மையும் தமிழ்நாட்டுப் பாணியில் அமைந்தவையால்ல. வேற்றுப் பகுதியைச் சாந்ததாக்க வ்வது. பெரும்பாலும் சாஞ்சுக்கியப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். சாஞ்சுக்கிய கடைப்பாணியில் செல்வாக்கு ஜூத்திருமேனியில் படிந்திருப்பதைப் பாங்கக் முடி கிண்றது. கல்வெட்டுக்கள் தீந்தங்கரர் திருவருவங்களை “அணியாத ஆழ்வியார்” என்று குறிப்பிடும் ஜீந்த வாசகம் ஆழ்வார்திருநகரி தீந்தங்கரரின் திருவருவத்தைப் பாங்க்கும் போதெல்லாம் புலப்படும்.

மகாவீரர் தம் எழில் சிற்பத்தில் தலைக்கு, சேவாக்

முக்குளை பொறிக்கப்பார் (ப) சு வளர்து. ஆதன் ஸின்னப்பாம் கடின்று மூந்து மனச் சொத்துக்கள் மலர்ந்த நிலையிலிரும் போய் (ப) நிலையிலிரும் சு வளர்கள். இவரது சீத்திகளை சிம்ம உருவங்கள் தயங்கி நிற்பது போன்றனர்கள். பீ.த்தின்மேல் பக்கவாட்டங்கள் இரு சிம்ம உருவங்கள் முடிவுறையாக இருப்பதும் திரும்பி நிற்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளன.

இத்திருமேணி கு. பி. 8 ஆம் நூற்றாண்டின் கலையம்சத்தை தாங்கி நிற்கின்றது. இந்த மகாவீரர் சிற்பத்தைத் தொடர்ந்து விளாத்திக்குளம் மந்திக்குளம் கிராமத்தில் கிடைத்த மகாவீரரின் அமர்நிலைச்சிற்பம் இதே காலத்தைச் சார்ந்ததாகும். இந்த பகுதியில் ஒட்டப்பிடையும் அருகில் முறைமன் கிராமத்தில் கிடைத்த மகாவீரரின் சிற்பத்தின் தலை உடைக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட மதக்கசப்பு காரணமாக இச்சிலை உடைக்கப்பட்டு இருக்கலாம். இதனால் இருமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் கிடைத்த மகாவீரரின் கலையழகுடனும், மெருகு வேலைப்பாடுகளுடனும் அமர்ந்த நிலையிலுள்ள மகாவீரர் சிற்பம் மிகவும் தெளிவாகப் படைக்கப்பட்டுள்ளது.

நெல்லை அருகில் மிகப்பழையான இரும்புக்கால நாகரீகச் சான்றுகள் கிடைத்துவன் ஆதிச்சநல்லூர் அருகேயுள்ள மகாவீரரும், பேரூரணி சிதம்பரணர் மாவட்டம் குவத்துர் கிராமத்தில் சமணச்சாமி என வணங்கப்படும் எழில் சிற்பங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சி தர உள்ளன.

சிதம்பரணர் மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் கி.பி. 8 - ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சமணபள்ளியில் சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்பிச் சிற்பங்களும், மகாவீரரின் நுண்கலை வேலைப்பாடுகளுடன் கூடிய புடைப்பிச் சிற்பங்களும் யக்ஞியின் திருவுருவமும் கலை நுட்பத்துடன் கூடியவை. திருவாச்சியடன் காணப்படும் யக்ஞியின் கையில் மாபழும் உள்ளது. ஒரு புறத்தில் குழந்தையுண்டு. இந்த சமணத் திருவுருவங்களின் புடைப்பங்கள் மூலம் நமக்கு காட்சி தருகின்றன. மாவட்ட அறிமுகக் கூடத்தில்.

நடுகற்கள்:

பாண்டியர் கால நடுகற்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலே கிடை ததுங்கள். சிதம்பரணர் மாவார் ம் கோவில்பார் பு

வாட்டும் ஜூனேவேல்க்கான் வறுபும் ஜூபிலி பத்து நடவடிக்கைகள் கிளை த்துவங்களை. ஜூனேவை பத்தும் சிற்கூரைப் பாண்டு யாரின் நடவடிக்கைகளும். பத்தும் நாட்டுப்பாண்டுகளைத் தாங்கதையாக்கும். சிற்காலப் பாண்டு யார்க்குழுத்தும் மதுரை நாயக்கருந்தும் ஜூனையே ஏற்பட்ட ஓர் திடீர்த் தாங்கதையில் வீராயங்கள் அவை ந்த, பாண்டு யார்க்கள் பத்துப் பேரின் நிலையையாக எடுத்துப்பட்ட நடவடிக்கையாகும். ஜூனைகள் தொண்டயங்கோட்டை மறைவர் ஜூனேத்தவர்.

நடவடிக்கை தமிழில் பெராநிக்கப்பட்டுள்ளன. ஒன்பது நடவடிக்கையில் புலைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு நடவடிக்கையில் புலைப்புச் சிற்பமும் ஜூலை, எழுத்தும் தெவரிலாக ஜூலை.

சிற்காலப் பாண்டியர்களில் ஒருவரான சடாவர்மன் குலசேகரனில் காயத்தலை. கி. டி. 1547-ஆம் ஆண்டு பங்குனித் திடீக்கள் 22-ஆம் நாள் எழுப்பிக்கப்பட்டதை. ஜூனேவேலங்கான் என்னுமிடத்தில் திடீருநால்வேலிப் பெருமான் என்னும் வெட்டும் பெருமானையும் அவனது படையினையும், வெங்கலராசனும் அவனது வடுகர் படை[நாயக்கர்ப்படை] யும் திடீரெனத் தாக்கிக்கொண்டனர். ஜூத்திடீர்த் தாங்கதையில், பாண்டியர் படையைச் சார்த்த பத்துப் பேர் கொல்லப்பட்டனர். ஜூவீரர்களின் நிலையையாக அவர்களுடைய வீரமும், குழுமம் பெயரும் பெற்றிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை பத்தும் சிற்பப்பூங்காளில் எழிலுடன் காட்டி தந்தினான.

முதல் நடவடிக்கை கொண்டையங்கோட்டை மறவுச்சிறுவன் [இதைஞன்] பூராசி மழவராயன் சிறுவன் என வீரனின் பெயரைக் கூறுகின்றது. இதைஞம் நடவடிக்கை ‘அஞ்சாதகண்டப்பேரரையன்’ என்பவன் பெயரையும், அஞ்சதுவங்கள் ‘அஞ்சாதகண்டப்பேரரையன்’ மகன் சிவனை மறவாத தேவர் பெருமாக்குட்டி பச்சன்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளான். சிவபக்தன் என்பதை சிவனை மறவாத தேவர் எனக் குறிப்பிடுகின்ணன். நாயக்காலை நிலைனவக்கல்லில் “விசயாலய தேவன் மகன் சிவனை வென்று முடிகொண்டான் விசயாலய தேவன்” என்ற புகழ்ந்து பேசப்பட்டுள்ளான். ஜூனை பெயருக்கு முன்னால் கிரிவல்வபன், வென்று முடிகொண்டான் என்ற சிற்பப்பட்டங்களைக் கொண்டு விளங்குவிறான். ‘துண்ணையன்’ என்றும் கைப்பட்டு விறான். துண்ணையன் என்பது வாயிலொடையங்களான், மதோவைத்தியபூர்வங்களான் என்பதைக் குறிக்கும்.

பெருமான் ராமக்து'டி'க்காக நிறுவப்பார்து. ஜியலேவங்கால் அரசு நிலை நின்ற பாண்டியத் தேவூர் மகன் செஸ்வர் பெருமான் ஜூராமக்து'டி என்று குறிப்பிட்டுள்ளான். எதிரியின் குதிரையைக் குத்திவிட்டு ஜூருவிச் சென்ற போது இவன் எதிரியால் கொல்லப்பட்டான். ஆராவது நடுகல் கைந்தலை தொண்டமானுக்குப் பின்னாயின் மகன் 'ராஜ் வேங்கை' எனக் குறிப்பிட்டுள்ளான். தொண்டமான் எனும் பட்டத்தைக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவன். ஜூராஜ் வேங்கை எனும் வீரப் பெயர் கொண்டவன்.

மூவது நடுக்கல்லில் “‘மாகந்தலை பிரியா தான் தொண்டமான் மகன் பிழை பொறுத்தான்’” என்று குறிக்கப்பட்டுள்ளான். ‘பிழை பொறுத்தான்’ என்னும் இலக்கிய நயமிக்க பெயரைக் கொண்டவனின் தந்தை பெயரும் இலக்கிய நயமிக்க பெயராகவே இருக்கிறது. தந்தை பெயர் ‘பாகந்தலைபிரியான்’ என்பது எட்டாவது நடுக்கல்லில் “‘இளவேலங்காய் அஞ்சாதான் இராமவெட்டி’” எனக் குறிப்பிட்டுள்ளான். அஞ்சாதான் இவனது அஞ்சாமையையும், கதரியத்தையும் எடுத்துக் கூறுகின்றது. ஒன்பதாவது நடுக்கல்லில் ‘இளவேலங்காய் ஆண்டார் மகன் ஆள்பறுத்திருவன்’ என்று குறிப்பிட்டுள்ளான். இவன் ஒரு மாவீரன். தந்தை பெயர் ஆண்டார். ‘ஆள்பவித்தேவன் எனும் புதுமை பெயர் கொண்டவன்.

பத்து நடு கற்களிலும் பாண்டிய வீரர்களின் வீரமும் பெயரும், மற்றும் பிற செய்திகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பிறகாலப் பாண்டியர் காலத்திலும் வீரக்கல் நடும் பழக்கம் தொடர்ந்து இருந்தது என்பது இதுண் மூலம் விளங்குகின்றது.

இந்த ஸ்தில் சிற்பங்களுடன் சிதம்பரனார் மாவட்டம் குரங்கனியில் கிடைத்த கருடத்தாங்வார் திருமாளின் வாகனம், வணங்கிய நிலையில் உள்ளது. இது கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் கலையம்சம் பொருந்தியது. பல கரங்களுடன் காளி. இது ஓட்டப்பிடாரம் அருகே பகவந்தனையில் கிடைத்தது. நின்ற நிலையில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ள திருமால் 19-ஆம் நூற்றாண்டின் கலைச்சிற்பம். இதுவும் முறைமனில் கிடைத்தது. மற்றும் அய்யன் புக்கலா, பூர்ணிமாவுடனும், கருப்பசாமி, தேவி, துவாரபாலகர் சிற்பங்களும் காட்சிக்கு உள்ளன.

தூர்க்கை:

காமாசர் மாவட்டம் திருநில்லிப்புத்தூரில் கி.பி. 18 - ஆம் நூற்றாண்டின் கலையம்சத்துடன் வடக்கப்பட்ட சிற்பமாகும். என்கரங்களில் மேலிரு கரங்களிலும் வலது கரம் பூச்செண்டும் இடு கரம் நாகத்தைப் பிடித்த நிலையிலும் அடுத்துள்ள இரு கரங்களில் ஒன்று தாமரை மொட்டையும் இடு கரம் உடைந்த நிலையிலும் அடுத்துள்ள இரண்டு கரங்கள் கேடையம் வான் எந்தியம், கீழ் இரு கரங்களில் வலது கரம் கபாலமும் இடு கரம் மலர் காட்டியும் காணப்படுகின்றது. இடு காலை மடக்கியும் வலதுகால் மகிசாகரரின் எருமைத்தலையில் வைத்த நிலையிலும் உள்ளது. தலையில் கிரிடமும் அதன் பின்புறம் தீஜவாலைகளும் உள்ளன.

படிமக்கவடம்:

இன்று உயிர் பெற்று வாழும் கலைகளில் படிமக்கலை ஒன்று. இன்றும் தஞ்சாவூர், கும்பகோணம், சுவாமிமலை போன்ற ஊர்களில் கலை வல்லுணர்கள் பல எழில்படிமங்களைப் படைத்து வருகின்றனர். படிமங்களை உருவாக்குவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று திட்மான படிமம் மற்றது உள்ளீடுகளுடன் கூடிய படிமம். தேன் மெழுதையும் குங்கிலியத்தையும் சரியான விகிதத்தில் கலந்து சிறிதளவு எண்ணெய் கலந்து ஸபதியின் எண்ணெய்ப்படி தேவையான மெழுகு உருவம் தயார்க்கும். இதைத் தயார் செய்யும் போது உருவ அமைப்பும், நுட்பக்கலையும், அணிகலைங்களும் அமைப்பும் மிக நுண்ணிய முறையில் கவனிக்கப்படும். கைகள் மற்றும் சில பகுதிகள் உடைந்து விடாமல் இருக்க சில தாங்கும் இணைப்புகள் மெழுகிலேயே அமைக்கப்படும். மெழுகு உருவின்மேல் தலையில் புனர் போன்ற அமைப்பும், அடிப்பகுதியில் உருகிய மெழுகு வெளியேறவும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

அடுத்து மெழுகு உருவின் மீது புற்றுமண், உம்மி, மாட்டுச்சாணம், கலந்து கரைசலை பலமுறை தொட்டுப் பூச வேண்டும். இதனால் மெழுகு உருவின் மீது கரைசல் கூப்ந்து படந்து விடும். மெழுகு உருவின் ஸபகுதியும் தெரியாமல் ஸதபதிபாந்ததுக் கொள்வார். இப்போது மண்ணால் மூடிய உருவம் வெறியிலும் நிழலிலும் காய வைத்து கெட்டியாக்கப்படும். இந்த நேரம் மெழுகு வெப்பத்தால் உருகாமலும், மேல் மண் மறைப்பு உடைந்து விரைவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களில் மண்ணால் மூடிய மெழுகு உருவம் உருக்கி தத் தயாராகினிடும்.

நிகும் புனிதமாகக் கருதப்படும் ஒந்து உலோகங்களான செம்பு, வெள்ளி, தங்கம், சித்தகளை, ஈயம் ஆகியவற்றின் கலைவையை பஞ்சலோகம் என்பர். டென், ஈயம், ஆர்சனிக், இரும்பு ஆகியவை மிகக் குறைந்த அளவில் காணப்படுவதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. ஈயம் ஸ்தபதியின் நுண்ணிய வேலைப்பாட்டுக்கு உதவும். தங்கம் வெள்ளி அழுவுமாகவே காணப்படும்.

தற்போது மண்ணினுள் காணப்படும் மெழுகு உருவும் உடையில் கைத்து ஏருவின் உதவியுடன் குடாக்கப்படும். வெப்பத்தால் மெழுகு வெளியேறும். புன்ன் போன்ற அமைப்பின் வழியாக வெப்பம் செலுத்தப்படுவதால் உள்ளிருக்கும் மெழுகு கீழ்வாயில் வழியாக வெளியேறினிடும். காற்றுமுட்டைகளும் வெளியேறும்.

உலோகக் கலை உருக்கப்பட்டு மன் உருவினுள் ஊற்றப்படும். எந்தப் பகுதியிலும் வெளி ஏற்படாதவாறு கவனமாக நிரப்பப்படும். அதன்பின் திடு குளிருட்டப்படும். மன் உருவும் உடைக்கப்பட்டு உலோக உருவும் வெளியே எடுக்கப்படும். ஸ்தபதியின் சில நுண்ணிய வேலைப்பாடுகள் தமது உள்ளியின் மூலம் செய்து மெருஷட்டுவார். ஸ்தபதியின் திறனால் மிக அழுகிய செப்புத் திருமேனி உருவாகி விடும்.

உள்ளீடு படிமங்கள் மண்ணில் செய்யப்பட்டு மெழுகை உருக்கி மூச்சப்படும். அநன்பின் மன் கலைவையில் மெழுகு அமைப்பின் மீது மூச்சப்படும். பின்னர் மெழுகை உருக்கி எடுத்து விட்டு காய கைத்து உலோகக் கலைவையை ஊற்றுவதன் மூலம் உள்ளீடு படிமங்கள் தயாராகும்.

தென்னிந்தியாவில் கிடைத்த படிமங்கள் யாவும் திடமான படிமங்களின் வகையைச் சார்ந்தவையே. தமிழகத்தில் கிடைத்த மிகப்பழமையான படிமம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிச்சநல்லூர் இரும்புக்கால புதைமிடத்தில் கிடைத்த தாயத் தெய்வத்தின் படிமமே ஆகும். [இதைச் சிரீ கி. மு. 7-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர்] கி. ரி. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 8-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கோயிற்கலை வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. மகேந்திரவர்மனும், நரசிம்மவர்மனும் குடவரைக் கோயில்களை 75 புதைப்புச் சிறப்பங்களுடன் அமைத்தனர். பல்லவர்களும், சோழர்களும், பாண்டியர்களும், அநன்பின் நாயக்க மன்னர்களும் படிமக் கலையில் புதுமை படைத்தானும் சோழர்களின் படிமங்களே உடைகப் படக் கூற்ற கலையம்சமாகக் கருதப்படுகின்றன.

கோயில்களில் கல்லில் செய்த உழைங்கள் நிலையாக அமைக்கப்பட்டன. (தேர்த்து) ரூ விழாக்களில் பெறவியே ஊர்வலமாக எடுத்து செல்ல படிமங்கள் தயாரிக்கப்பட்டன. கோயில் கருவறைமில் உள்ள கற்சிற்பங்களை ஸ்தாங்க மூர்த்தி (நிலையான மூர்த்தி) என்றும் அழைப்பர். ஊர்வலம் வரும் படிமங்களை உற்சவ மூர்த்தி என்றும் அழைப்பர்.

படிமங்களின் காலத்தினை கணக்கிட அதன் கலையம்சம், அணிகலங்கள், அமைப்பு தாங்கி நிற்கும் ஆயுதங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தே முடிவு செய்வர். பல்லவர் சேழை கால படிமங்கள் ஒர் உயர் தன்மையும், சிரிக்கும் முக அமைப்பும், அழகிய கண்களும், கணனங்களும், தலையைங்காரமும் மற்றும் தலைக் கவசங்களும் தெளிவாகக் காணப்படும்.

நாயக்கர் காலப் படிமங்கள் உயிர்த் தன்மைக்குப் பதிலாக அதிகமான உடலமைப்பும், அணிகலங்களும், ஒரு வித உணர்வற்ற அமைப்பும் காணப்படும்.

புதைப் பொருட்கள் சட்டப்படியும், உரிமை கோரப்படாத பொருட்கள் சட்டப்படியும், நீதிமன்ற பறிமுதல் மூலமாகவும் செப்புத் திருமேனிகள் அரசுஅருங்காட்சியகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. சைவ சமயப் படிமங்கள், வைவை சமயப் படிமங்கள், புத்த சமணப் படிமங்கள், நாட்டுப்புறத் தெய்வங்களின் படிமங்கள் எனப் பலவகைப் படிமங்கள் கிடைத்துள்ளன.

சோமாஸ்கந்தமூர்த்தி [சிவன் உடையுடன் கந்தன]:

சிவபெருமான் உடையுடன் (பாங்வதி) அமர்த் திலையில் நடுகில் கந்தன் ஒரு கரங்களிலும் தாமரை மலரேந்தி நின்ற நிலையில் காணப்படும் திருமேனிகள் சோமாஸ்கந்தமூர்த்தி என்றழைப்பார். தமிழில் கந்தன் உடையுடன் சோமாதர் என்பர். ஒருண்டாவது மகன் குப்பிரமணியர் ஒங்கு கந்தர் என்றழைக்கப்படுகிறார். சிவபெருமான் ஒரு காலை மடக்கி மறுகாலைத் தெயங்களிட்ட நிலைமில் நான்கு கரங்களில் மேல் ஒரு கரங்களில் மழுவும் மாலைம் எந்திய நிலைமிலிரும் கீழ் ஒருக்கரங்களில் வலது கரம் அபய முத்திலையுடனும் ஒத்து கால் வந்த முத்திலையுடனும் உள்ளது உடைந்தும் காணப்படுகிறது. சிவனின் தலையில் பிலைச் சந்திரனும், கங்கையும் காணப்படுகின்றன. ஒடைமகுடத்துடனும் கடிக்கலை அபுரணங்களும் ஒரும் கவிழ்ந்த தாமரை அசுங்கில் நிமிர்ந்தும் அமர்ந்துகின்றன.

தேவி அமர்ந்த நிலையில் வலது காலை மட்கி அமர்ந்து ஓடுது காலைத் தொங்க விட்ட நிலையில் உள்ளார். தேவி வலது கறம் தாமரைமொட்டு எந்தியும் ஓடுது கரம் ஏரத முத்திரையுடனும் தலையில் உயர்ந்த கரண்ட மகுடத்துடனும் உள்ளார். காது மடல்கள் தொங்கிய நிலையிலும் கணுக்கால் வரை ஆடையும், கழுத்தில் ஆபரணமும் தாங்கியுள்ளார்.

காளி:

2 1/2 அடி உயர்த்தில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் கலையமச்சத்துடன் உள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற நிலையில், மேல் இரு கரங்களில் வலது கரம் உடுக்கை தாங்கியும் ஓடுது மேல்கரம் உடைந்தும் கீழ் இரு கரங்களில் வலது கரம் உடைந்தும் கீழ்க்கரம் கபாலம் எந்தியும் உள்ளது. கண்கள் விரிந்தும் கே காரைப் பற்களுடனும் ஜூவாலையுடன் உள்ள தலைமுடியில் நாகமும் சந்திரனும் காணப்படுகிறது. வலது காது தொங்கியும் ஓடுது காதில் ஒலைக் கம்மலும் உள்ளன.

கணேசர்:

இன்றைய தினம் கணேசர் இந்து சமயத்தின் மிக முக்கியமான கடவுளாகக் கருதப்படுகின்றார். புராணக்கதைகளில் இவரைப் பற்றி பலனிதமாகக் கவறினாலும் நாம் இவரை சிவன் பள்வதியின் மூத்த மகனாக ஏற்று கொண்டு விட்டோம். கணேசரை உலகில் பல நாடுகளில் அவர்களின் தெய்வமாக ஏற்று வணங்கிய சான்றுகள் உள்ளன. கணேசர் தம் தந்தத்தை முறித்துக் கொண்டதற்கு பல கதைகள் உள்ளன.

சிவனைக் காண வந்த பரக்ராமரை [திருமால்] வாயிலில் இருந்த கணேசர் உள்ளே விட மறுத்ததால் கோபத்தில் தந்தத்தை வெட்டினார் என்பர். கஜமுக குருணை அழித்து தந்தத்தை முறித்தெறிந்து எவியாக மாற்றி தம் வாகனமாக்கினார் என்பர். பிரம்மனின் ஆலோசனைப்படி வியாச முணிவருக்கு மகாபாரதம் எழுத எழுத்தாக இருந்த போது தமது தந்தத்தை முறித்து எழுதினார் என்பர். இது தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கதை.

நின்ற நிலையில் உள்ள இந்த கணேசரின் படிமம் நான்கு கரங்களுடன் நிமிர்ந்து நிற்கின்றது. மேல் இரு கரங்களுள் இடுது கரம் பாசக் கமிற்றைத் தாங்கி நிற்கின்றது. மேல் வலது கரம்

உடைந்துவள்ளது. கீழ் இரு காங்களில் வலது கறம் பழும் எந்தியும் இடது கரம் (மறிந்த தந்தத்துடன் காணப்படுகிறது). இந்தப்பிள்ளையார் கரத்துல்தான் தந்தம் மாற்றி வைக்கப்பட்டிருள்ளது. மழு எந்திய கறம் உடைந்துள்ளது. கற்றிலும் எரியும் ஜூவாலையுடன் திருவாச்சியும் தாமரை கனிழிந்த பீடமும் உள்ளது. தலையில் கரண்ண மருடம். ஒது நெல்லை மாவட்டம் நங்கை மொழியில் கிடைத்த கி. பி. 15-ஆம் நூற்றாண்டின் திருமேனியாகும்.

சுப்பிரமணியர்:

நின்ற நிலையில் உள்ள சுப்பிரமணியர் தம் மஹில வாகனத்தடன் காட்சி தருகிறார். சிவபெருமானின் இரண்டாவது மகன் தென்னிந்தியானில் புகழ் பெற்ற தெய்வம். இவரை கார்த்திகேயா, சண்முகா, சரவணபவா, கந்தர், குமரன் எனப் பலபெயர்களில் அழைப்பர். இவரைப் போர்க்கடவுள்ளனவும் வானுலகின் தஸ்தி என்றும் அழைப்பர். இவர் பல்போதும் தம் தாய் கொடுத்த சக்தி ஆயுதத்துடன் காட்சி தருவார். இங்கு வேல் இல்லை. தாமரை கனிழிந்த பீடத்தில் இரு காங்களுடன் காணப்படுகிறார். பித்தனையிலான இந்தச் சிலை மிகச் சிறியதாக 7'' உயரம் உள்ளது. கி. பி. 20-ஆம் நூற்றாண்டின் கலையம்சம் கொண்டது.

குலம்:

நங்கைமொழியில் கிடைத்த குலத்தின் படிமம் ஒன்று தனியாக உள்ளது. திரிகுலம் ஆதிச்சநல்லூர் இரும்புக் கால நாகரிச் சின்னங்களுடன் கிடைத்துள்ளது. சிந்து வெளி நாகரிகத்தில் கிடைத்த அச்சுக்களில் பசுபதியுடன் திரிகுலமும் காணப்படுகின்றது. சிவன் சக்தியின் ஆயுதமான திரிகுலத்தை இப்பகுதி மக்கள் அறுவடைக் காலத்தில் வணங்குவது வழக்கம். கூலக்கஞ்சம் அதிகமாக இப்பகுதியில் கிடைத்துள்ளது. இதன் கலையம்சத்தைப் பற்கரும் போது இந்த குலம் கி. பி. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனலாம்.

இராமர்:

நெல்லை மாவட்டம் நங்கை மொழியில் கிடைத்த சிறிய [7'' உயரம்] இராமனின் செப்புத்திருமேனி கனிழிந்த தாமரைப் பீடத்தில் நின்ற நிலையில் வலது கறம் அம்பை ஏந்தி நிற்கும் நிலையிலும் விரல்களை மடித்தும் இடது கறம் வில்லைப் பிடத்தும் பிற்கும் பிலையில்

கையைத் தூக்கியும் காணப்படுகின்றது. தலையில் கிரி மருடமும் சின்னமும் விரிந்த நிலையில் இருப்பதும் வகைங்து அமைப்புகள் உள்ளன. இதுவும் கி. பி. 15-ஆம் நூற்றாண்டின் திருமேனியாகும்.

தேவி:

கவிழ்ந்த தாமரை மலரின் இரு கரங்களுடனும் கரண்ட மருடத்துடனும் வகை கரம் தாமரை மொட்டை எந்தியும் இடது கரம் தொங்கும் நிலையில் ஹோகைஸ்த நிலையில் காணப்படுகின்றது. அரை அடி உயரம் உள்ள இத்தேவியும் நெங்கலை மாவட்டம் நங்கை மொழியில் கிடைத்ததாரும். இதுவும் கி. பி. 15-ஆம் நூற்றாண்டின் திருமேனியாகும்.

உஹோகக் கலைப் பொருட்கள்:

காரைக்குடியில் வாழ்ந்த கலைப்பிரியர்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் உபயோகித்து வரும் வெற்றிகளைப் பெட்டி, பாக்கு வெட்டி, கண்ணாம்புக்குவரை, எச்சில் பணிக்கம், தொங்கும் பண்முக விளக்குகள், நறுமணம் புகைக்கும் குடுமைவகை, அளவை, கூஜா, கெண்டி, அலங்கார விளக்கு போன்றவற்றைக் கூட மயில் போலவும், விலங்கு போலவும், நாட்டிய மாதர் போலவும் மிக ஸ்திரான வேலைப்பாடுகளுடனும், கலை ரசகண்டுதனும் உருவாக்கியுள்ள விதம் மிகவும் போற்றுத்தக்கதாரும். இதுபோன்று சில உஹோகக் கலை பொருட்களையும் சேகரித்து இங்கு காட்சிக்கு வைத்துள்ளோம்.

இத்துடன் மரப்பாச்சி பொம்மை அமைப்பில் பித்தலையிலான உருவங்களும் காட்சிக்கு உள்ளன. இவை கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் கலைப்பொருட்கள் ஆகும்.

செம்பினும் பித்தலையிலும் மிகுந்த கலை நுனுக்கத்துடன் வீட்டு உபயோகப் பொருட்களை வடித்துள்ளனர்.

கல்வெட்டுக் கூடம்:

தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களை மத்திய தொல்லியல் துறையும், மாநில தொல்லியல் துறையும், சில அறிஞர் பெருமக்களும் மிகவும் சிரமம் ஏற்று படியெடுத்துப் படித்து பலவற்றை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் பிராமிக்குப்பின் வட்டெழுத்து, தமிழ்,

கிறந்த எழுத்துக்களின் வரி வாடவங்கள் உபயோகப் படித்தப்பட்டுள்ளன. இதில் வட்டெழுத்து வரிவடிவமும், தமிழ் எழுத்து வரிவடிவமும் தமிழ்மொழியை எழுதவும், கிறந்த எழுத்து வரிவடிவம் சமஸ்கிருத மொழியை எழுதவும் யண்படுத்தப்பட்டன. தமிழகத்தில் கி. பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக பிராமிக் கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இதன் தொக்க காலம் கி. பி. 500 முன்றாம் நூற்றாண்டு எனலாம். இவைகள் மதுரை, ஜூமாநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலேயே மிகுதியாகக் கிடைத்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் சீவப்பேரியில் உள்ள சமண குகைத்தளத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் கிடைத்த கல் வெட்டுக்கள் சிலவற்றை தொகுத்துள்ளனர். இவற்றில் மொத்தம் 176 கல்வெட்டுக்கள் கி. பி. 500 முதல் கி. பி. 985க்கு உட்ப்பட்டவை திருநெல்வேலியில் உள்ளன. இவற்றில் தமிழ் பிராமி வட்டெழுத்து ‘தமிழ்’ கிறந்தம் போன்றவை அடங்கும். கி. பி. 866 ல் [E. I. 9: 10] வரகுண பாண்டியன் திருநெல்வேலி அருகில் அம்பாசமுத்திரத்தில் கல்வெட்டுக்களைப் பொறித்துள்ளன. கி. பி. 966 ல் அம்பாசமுத்திரத்தில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டு [கி. பி. 966 E. I. 25: 6] உள்ளது.

மேற்கண்ட சில கல் வெட்டுக்களில் மெய்யெழுத்துக்கள் புள்ளியுடன் காணப்படுகின்றன. அதே போன்று புவாஸங்குறிச்சி, மதுரை கல் வெட்டுக்களிலும் மற்றும் வேள்ளிக்குச் செப்பேட்டிலும் எகர, ஒகர குறிக்கனுக்காண உயிர் மெற் எழுத்துக்களைக் குறிக்கவும் புள்ளி ஆடப்பட்டுள்ளது. நேர் கோடுகளால் எழுதப்பட்ட எழுத்துக்கள் வண்ணத் வடிவம் பெற ஆரம்பித்தன தமிழ் எழுத்து வரிவடிவம் போல் அல்லது வட்டெழுத்தில் உயிர் மெய் எழுத்துக்களில் வரும் உயிர்க்குறிகளைக் குறிக்க ஒரே கோட்டால் எழுத்துடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளதை ஆரம்பகாலத்தில் இருந்தே காணலாம். கி. பி. 8-ஆம் நூற்றாண்டிற்குப் பின்வட்டெழுத்துக்கள் மேஜும் சாம்ந்த நிலையையும் கழித்து எழுதப்படும் வடிவமும் பெற ஆரம்பித்தன. எழுத்துக்கள் இடச்சுற்று முறையில் எழுதப்பட்டன.

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவதற்கு பல கல்வெட்டுக்கள் உதவுகின்றன. வல்லத்தில் கிடைத்த [S 112: 72] கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலக் கல்வெட்டு, பிராமிக்குப் பின் கிடைத்த கல்வெட்டாகும். கி. பி. 896 ல் உத்தமச் சோழன் வெளியிட்ட [S 113 : 128] செப்பேடு சென்னை அருங்காட்சிகத்தில் உள்ளது.

மேற்கண்ட செப்பேறும் கல்வெட்டிழும் நானுறவு ஆண்டு கால தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

கல்வெட்டிழுக் கல்லூரில் தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிணந்த எழுத்துக்களையும் அதற்கு இணையான தமிழ் எழுத்துக்களையும், குறியீட்டெட்டமுத்து வடிவங்களையும், சில கல் வெட்டிழுக்களின் படிகளையும், செப்புப்பட்டயங்களின் புகைப்படங்கள் மற்றும் நகல்களையும் காட்சிக்கு வைத்துள்ளோம்.

திரு. மதிவாணன் ஸிற்துவெளி எழுத்துக்களை ஆய்வு செய்து திராவிடர் நாகரிகத்துடன் இணைத்து தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை மாற்றத்தை தம் நூலில் வெளியிட்டுள்ளார். அவற்றில் சிலவும் இங்கே காட்சி தருகின்றன.

நாணயவியல் கல்லூரி :

நாணயங்கள் வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று. தமிழகத்தின் வரலாற்றிற்கு தொகுப்பதற்கு நாணயங்கள் பெரும் உதவியாக இருந்தன. நாணயங்களின் மூலம் அந்நாடின் கலைத் திறன் எழுத்து முறை அரசர்களின் பெருமைக்குரிய பெயர்கள் தங்கம் வெள்ளி போன்ற நாணயங்கள் வெளியிட்டதின் மூலம் அப்போது அரசாண்ட மன்னர் கால சமூகப் பொருளாதார உயர் நிலை, பிற நட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதின் மூலம் அயல் நாட்டினருடன் வியாபாரத் தொடர்பு போன்ற மிக அரிய செய்திகளை நாணயங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

சென்னை அரசு அருங்காட்சியகத் தொகுப்பில் உள்ள நாணயங்களில் மிக முக்கியத்ததுவம் வாய்ந்தவைகளை உலோக நகல்களாக எடுத்து அவற்றை நெல்லை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளோம். சில அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு உள்ளன. கி. மு. 600 ல் வெளியிடப்பட்ட சதமணி எனும் வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயங்களும், வட்ட வடிவ வெள்ளி முத்திரை நாணயங்களும், கி. மு. 160–140ல் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த கிழேக்கர் மன்னர் மிராண்டர் நாணயம், கி. சி. முதலாம் நூற்றாண்டைச் சாந்த கணிஷ்கர் நாணயங்கள் கி. சி. 2-ம் நூற்றாண்டைச் சாந்த குசானர் நாணயங்கள், நான்காம் சதகர்ணி, முதலாம் சந்திரகுப்தர், சமூத்திரகுப்தர், இரண்டாம்

சந்திரகுப்தர் வெளியிட்ட குப்தர் நாணயங்களின் நகல்களும் புதைக்கப்படங்களும் காட்சிக்கு உள்ளன.

ஹர்ஷர், ஜகதேச மல்லர், இராஜ ராஜன், முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், குலோத்துங்கன் போன்ற சோழர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் உலோக நாணயங்கள், அலாவுதின், வெஷ்வரா, அக்பர், ஜஹங்கீர், குஹதர் திப்பு வெளியிட்ட பெரிசிய எழுத்துக்கள் கொண்ட நாணயங்களும், கிருஷ்ண தேவராயர் கிருஷ்ணராஜ உடையர் வெளியிட்ட நாணயங்களும், மூன்று கவுடி பக்கோடர், ஒற்றை மொஹர்நட்சத்திர பக்கோடர போன்ற நாணயங்களின் உலோக நகல் நாணயங்கள் உண்மை நாணயங்கள் போன்று காட்சி தருகின்றன.

இக்காட்சிக் கூடத்தைக் காணும் போது சோழர் பாண்டியர், நரயக்கர், கிரேக்கர் போன்ற மன்னர் பற்பறையினர் வெளியிட்ட நாணயங்கள் நமக்கு கவறும் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள இயலும்.

வானதிராயர் செப்புக்காசு:


கி. பி. 14–15 ஆம் நூற்றாண்டில் மதுரை, இராமநாதபுரம் பகுதியில் ஆண்ட சுந்தரத் தோனுடையான் மாவளின் வானதிராயன் காக்கள் நெல்லைப் பகுதியில் கிடைத்து இங்கு காட்சிக்கு உள்ளன. இவர்கள் விசயநகர் மன்னர்களின் சமயமான வைணவத்தைத் தழுவியவர்கள். அதனால் இவர்கள் காக்களில் கருடனை பொறித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் சேவலூரில் மாவலி வாணதிராயர் கல்வெட்டு என்று ஒன்று உள்ளது. அதில் கீழ் வரும் பட்டங்கள் உள்ளன.

மூவராயர் கண்டன், பட்ட க் காணங்காத்தன்
மதியாத மன்னர் மணவாளன், வீரகஞ்சகன்
சமரகோவாகலன், – வீரபிரதாஸன்
புவனேக வீரன், – திருமாலிருஞ்சோலை நின்றான்.
பூராலை கோபாலன் மாவலி வாணதிராயர்


இவண் கருடனை கொடியாக உடையவன். இவன் பாண்டியரவென்று மதுரையை விடித்துள்ளான். ‘புவனேக வீரன்’, சமர



வீரனின் நினைவுக்கல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு



வளரி, துப்பாக்கிகள், சுருள்வாள், இரும்புக்குண்டு



இரும்புக்காலப் பாணைகள் ஆதிச்ச நல்லூர்



மகாலீரர், கி.பி. 8ஆம் நூற்றாண்டு

கோலாகலன்' என்றும் காககள் இவனது கொடியினில் கருடத்தைக் கொண்டுள்ளன.

சோழர் கால செப்புக்காசு:

வட்ட வடிவில் இருபக்கமும் உயர்ந்த நிலையில் பல செப்புக்காசுகள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. ஒருபுறத்தில் ஈழமனிதனின் உருவும் காணப்படுகின்றது. மற்றொரு புறத்தில் அமர்ந்த ஈழமனிதனின் உருவும் உள்ளது. சில காசுகளில் பக்கவாட்டில் 'ராஜ ராஜ' என்ற நகரி எழுத்து காணப்படும். முதலை இராஜ ராஜனின் காசு என்றார். இவை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்.

இவற்றுடன் பல ஆங்கிலேயர் சுல்தானியர், பன்னாட்டு நாணயங்களையும் மிகுந்த வேலைப்பாடு மிக்க பழங்கால கோட்பொத்தான்களையும் இங்கு காட்சிக்கு வைத்துள்ளோம்.

மரச்சிற்பங்கள்:

தமிழ் நாட்டில் கோயில்கள் கட்டத் தொடங்கிய போது உற்சவ மூர்த்திகளை ஊர் வரையாக எடுத்து செல்ல மரத்தாலை தேர்களையும் அவற்றைச் சுற்றிலும் நூற்றுகணக்கான புராண இகிகாசகக்கைதகளின் பாத்திரங்களையும் மகாபாரதம், இராமாயணம், கடவுளின் அவதாரங்கள், தேவியரின் பலவிதத் தோற்றங்கள் முதலியவைகளும்-தெய்வ வாகனங்கள், முனிவர்கள் ஆடவர்ஸான், முருகன், கணேசர் போன்ற தெய்வ உருவங்களையும் மரச்சிற்பங்களாககிப் பொருத்தியுள்ளனர்.

இன்றும் பல கோயில்களில் சிற்பங்கள் நிறைந்த தேர்களைக் காணமுடியும். சங்க காலத்தில் மரத்தில் நடுக்கற்கள் நட்டதையும், மாடமாளிகைகள் மரத்தினால் அமைக்கப்பட்டதையும் இலக்கியங்கள் வரையிலாக அறிகின்றோம். கோயிற்கதவுகளிலும் கற்பக்கிரகங்களின் விதானங்களிலும், தேர்களிலும், கோயில் மரமண்டபங்களிலும் கிராமங்களில் வீர மரணம் அடைந்தேர் நினைவுச் சின்னங்களிலும், வீடுகளின் வரையில் நிலைகளிலும் மரச் சிற்பங்கள் ஓழிலாகவும் மிகுந்த கலைச் செரிவிடத்தும் படைக்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.

மரத்தைத் தேர்வு செய்து அவற்றில் கலைநுயமிக்க சிறபங்களை வடித்திடும் திறம் பல மன்னர்களின் போற்றுதலாலும், ஆதரவினாலும் வலுப்பெற்று இருந்தது. இக்காட்சிக்கூடத்தில் எழிலுடன் காட்சி தரும் மிக அழகிய வேலைப்பாடுள்ள யாளிகளும், யாளியின் மீது அமர்ந்துள்ள வீரனும் சிறப்பானவை.

திருநெல்வேலிப் பகுதியில் அழிந்துபட்ட தேர்களில் இருந்து கி. பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கலையம்சம் மிக்க சங்க நிதி, குரியன், பூசையியும் பெண்கள், துவாரபாலகர், சந்திரன் போன்ற எழில் மரச் சிறபங்களும், இராமநாதபுரம் இராசசிங்க மங்கலத்தைச் சார்ந்த கேட்யத்துடன் கூடிய பேர் வீரனின் உருவம், தமது இரு தேவிகளுடன் திருமால் மிக எழிலுடன் நாச்தனம் புரியும் கணேசர், முனிவர், யாளியின் மனிதர் மற்றும் பல வகைத் தோற்றங்களில் யாளியின் உருவங்கள் சிறப்புடன் காட்சி தருகின்றன.

நாச்தன கணேசர்:

நாட்சிய முத்திரையும் மகிழ்ச்சியில் நடந்துமாடும் கணேசரின் மரச்சிறப்பும் எழில் நிறைந்தது. சிற்பியின் உளி கிளையாடியுள்ளது. நான்கு கரங்களுடன் நாச்தனமாடும் கணேசரின் மேல் இரு கரங்களில் வகை கரத்தில் சிவனின் மருவும் இடது கரம் பாச கமிறை விரல் நுணீயில் பிடித்த நிலையிலும் கீழ் இரு கரங்களில் வகை கரம் ஒயுந்த நந்தத்துடனும் இடது கரம் பழுத்தை உள்ளங்கையில் ஏந்தி அதை தும்பிக்கையில் ஏந்திய நிலையிலும் உள்ளது. வகை காலைத் தூக்கி ஆடும் போது அதன் அடியில் அவரது வாகனமான மூஞ்குரு நூலைந்து நிற்கின்றது. இருபுறமும் இரு தேவர்கள் சாமாத்தைத் தூக்கி பிடித்த நிலையில் பின்புறம் மஸர் ஆரங்கள் வளைந்து செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் அகன்ற மருடம் உள்ளது. இராச சிங்க மலத்தில் கிடைத்த கி. பி. 16-ஆம் நூற்றாண்டைன் கலை வடிவம்.

பழைய கற்காலம்:

கற்கால மனிதர்கள் தாங்களே தயாரித்து உபயோகித்த கற்கருவிகள் உகைம் முழுவதும் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. கற்கால மக்கள் கல் ஆயுதங்களை மட்டுமின்றி மரம், எனும்பு, கொம்பு போன்ற இயற்கைப் பொருட்களையும் ஆயுதங்களாக்கி உபயோகித்தனர். தொல் பொருள் வல்லுனர் ராபர்ட் புதூஸ்புட் 1863 ல் முதன் முதலில்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் கண்டு படித்தார். இது தமிழக வரலாற்று முற்காலத்திற்கான ஆய்வுக்கு உதவியது.

கற்காலமக்கள் உபயோகித்துக் கற்கருவிகள் கடனைக் கற்களால் ஆண்வை. அவைகள் மற்ற கற்கவினால் செதுக்கப்பட்டு, கூறாக்கப்பட்டு வெட்டுமுனை உடையதாகவும் ஆக்கப்பட்டன. மேற்பகுதி கரு முரடாகவே இருந்தது. நிலையிலின் படிமங்களையும், அவைகள் காட்டும் வெட்பதட்ட நிலை மாற்றங்களையும், அக்காலத்துப் பிராணிகளின் எழும்புகளையும் கொண்டு கற்காலத்தைக் கணக்கிட்டனர். தென் இந்தியாவின் பழைய கற்காலம் சமர் 125,000 லிருந்து 500,000 ஆண்டுகளென் கூறப்படுகின்றது. அக்கால மக்கள் வேட்டையாடியும், நாடோடியாகத் திரிந்தும், கிழங்குகளைத் தோண்டி எடுத்தும் காய் கணிகளை உண்டும் வாழ்ந்தனர்.

பழைய கற்காலக் கருவிகள் ஏராளமாக சர்வைப் படுகைகளில் கிடைத்துள்ளன. அக்கருவிகளின் மீது படிந்துள்ள பூமியின் தாதுக்களின் கரைகளின் மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமயான கருவிகள் என்பதை உணரலாம். சில இடங்களில் கல்மாரிகளுடன் இணைந்து கிடைத்துள்ளன. இங்குள்ள கருவிகள் குவார்ட்சைச்டில் செய்யப்பட்டுள்ளன. ஜோப்பியக் கருவிகள் பின்னால் கல் வகையில் செய்யப்பட்டனவை.

இங்கு காட்சிக்கு உள்ள பழைய கற்காலக் கருவிகள் கைக் கோட்டிகள், வெட்டும் கருவி, பிளக்கும் கோட்டி போன்ற வகையைச் சார்ந்தவை ஆகும். ஆற்றில் உருண்டு ஒடிய கூழாங்கற்களை எடுத்து அதன் பகுதிகளை நீக்கி ஆயுதங்களைத் தயாரித்தனர். கைப்பிடி இன்றி தங்கள் கைகளால் பற்றியே உபயோகித்துள்ளனர். இதனால் இக்கருவிகளை கைக் கோட்டி என்றும், அதிகமாகச் செதுக்கப்பட்டதை வெட்டும் கருவி என்றும் கோட்டி போன்ற பிளக்கப் பயன்பட்ட கருவிகளைப் பிளக்கும் கோட்டி என்றும் அழைக்கிறோம்.

பழைய கற்காலத்தின் இரண்டாவது பகுதியில் சிறிய நீள்வட்டவடிவ கற்கருவிகளை உபயோகித்தனர். இவை கைகோட்டி போன்ற இருந்தாலும் பல முனைகளில் உபயோகிக்க முடியும். இக்கருவிகளையும் கைகோட்டி என்றே அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒவேட் என்பர். தமிழ் நாட்டில் செங்களைக்கு அருகில் செங்கலப்பட்டுக்குப்பக்கத்தில் அத்திறம்பாக்கம் என்றும் ஜார் அற்றோம்

ஏராளமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றில் சில இங்கு காட்சி தருகின்றன.

இடைக்கற்காலம்: [நுண்ணிய கற்காலக் கருவிகள்]

கல்வெட்டுகளில் நிலவிற்பன்னயைக் குறிப்பிடும் போது நிலத்தைச் சார்ந்ததாகச் சில பொருட்களைக் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக “தேங்படி பொதும்பும், மீன் படி பள்ளும், மேல் நோக்கிய மறுமும், கீழ்நோக்கிய கிணறும், புற்றும், தெற்றியும், மனையும், மனைப்பட்டப்பும்” போன்றவற்றைக் குறிப்பிட்டார்கள். தெற்றி எண்டால் மேடு என்று பொருள். நெல்கை மாவட்டப் பகுதியில் ஒரு சில செம்மண்மேட்டுப் பகுதிகளைதேரி என அழைக்கின்றனர். இந்தப்பகுதிகளில் மிக நுண்ணிய கற்காலக் கருவிகள் நிறம்பக் கிடைத்துள்ளன. இந்தத் தேரி என்ற சொல்லே விண்ணர் தெற்றி என மாறி இருக்கும்.

சாயாபுரத்தில் புளுஸ்பட் என்ற தொல்லியல் அறிஞர் சேகரித்த நுண்ணிய கற்காலக் கருவிகள் 600 முதல் 10000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பர். இவற்றில் கத்தி, ரம்பம், அரிவாள், வாள், துளையிடும் கருவி போன்ற சிறிய வடிவங்களால் ஆன கருவிகள் சேகரிக்கப்பட்டு காட்சி தருகின்றன. இந்தக் கருவிகள் கண்ணாடி போன்றும், சாக்கேட் கலரினும் இருக்கும். இவை கற்களில் இருந்து எடுக்கப்படும் செதில் போன்ற கற்களே ஆகும். இந்த நுண்ணிய கருவிகளை எலும்புகளிலும், மரக்கட்டைகளிலும், கொம்புகளிலும் செலுத்தி உபயோகப்படுத்துவார்.

காட்சிப் பெட்டியில் இந்தக் கருவிகள் அவை உபயோகப்படுத்தும் முறை அவை தயார் செய்யப்படும் முறை ஆகிய வரைபடங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய கற்கால ஆயுதங்கள்:

நாகீகம் அடைந்து மக்கள் பானை செய்யவும், அவைகளில் வண்ணங்கள் தீட்டவும், குடும்பமாக சேர்ந்து வழாவும், பயிர்த்தொழில் செய்யவும், ரிராணிகளை வளர்க்கவும் கற்றுக் கொண்டனர். பழைய கற்கால மக்கள் உபயோகித்த கற்கருவிகளைப் போன்றே இவர்களும் கருவிகளுத்தயார் செய்து அவற்றைப் பரங்கையில் தேய்த்து வழாவழப்பாகவும் கவர்மையாகவும் ஆக்கினர். மரங்களை வெட்டவும்,

பிராண்திகளை பெவட்டவும், உரோமம், தோறலை நிக்கவும் கற்கருநிகளைப் பயன்படுத்தி வர்கள்.

இந்த வழவழப்பான கற்கருநிகளை மரக்கினங்களிலும், கொம்புகளிலும், எனும்புகளிலும் பொருத்தி மரங்களினாலும், நஷ்டபுகளைக் கொண்டும் இருக்கக் கட்டியும் உபயோகம் செய்தனர்.

பழங்குடி மக்கள் வழவழப்பான ஈர்க்கமயான கல் ஆயுதங்களைத் தங்களின் கோயிலில் இன்றும் வைத்து அவைகளைத் தம் முன்னோர்களின் பொருட்கள் என்று வணங்கி வருகின்றனர். இவை கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனலாம். சேலம் மாவட்டம் சேவராயன் மலையில் உள்ள பழங்குடி மக்களின் கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்காலக் கருநிகள் இங்கு காட்சிக்கு உள்ளன.

இரும்புக் காலம்: [பெருங்கற்காலம்]

உலகில் இரும்பின் பயன்பாடு கி.மு. 2000-த்தில் உருவாயிற்று. மேற்காசியப் பகுதியில் வாழ்ந்த மக்கள் முதன் முதலில் இரும்பை உருக்கக் கற்றுக் கொண்டனர். தமிழகத்திலும் இரும்பின் பயன்பாடு நகர நாகரிகம் உருவாவாற்குத் துணை நின்றது. தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற இரும்பு ஆயுதங்களின் மூலம் இரும்பு உருக்கிய நிலையை அறிய முடிகிறது. ஆதிச்சநல்லூர், கொழுமணல், சாலூர், குதுர் போன்ற இடங்களில் இரும்புக்கருநிகள் கிடைத்துவான். ஆதிச்சநல்லூரில் ஊதுதலைகள் அகற்றுத்தெடுக்கப் பெற்றுவானன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களுள் இரும்புக் கொழுவும் ஒன்றாகும். இதன் காலம் கி. மு. 7-8 நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. எனவே சங்க காலத்திற்கும் முன்பே கொழு பயன்பாட்டில் இருந்தமைப் புலனாகிறது.

ஆதிச்சநல்லூர் உலகில் மிகப் பெருங்கற்கால பெரிய மயானமாகும். 114 ஏக்கர் பறப்பளவு கொண்டது. இவ்விடத்தில் புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உருநில் முட்டை வடிவமும், அகன்ற வாயும், குறுகிய அடிப்பாகமும் கொண்டது. இவை ஆயிரக்கணக்கில் இங்கு கிடைத்துவான். இவைகளில் காணப்பட்ட பொருட்கள் பல அளவுகளாயும் உருவங்களாயும் கொண்டது.

இங்கு கிடைத்த ஆபரணங்கள் பல வகைப்படும்.

அவற்றில் முக்கோணம், ஜிடைனிட்டக் கோடுகளின் வகைவகையின் கொண்ட மெல்லிய தங்கத் தகட்டில் புள்ளிகளிட்டு அவன்களித்த நெற்றிப்பட்டங்கள் ஒருவகையாகும். இவை இருந்தவரின் நெற்றியில் கட்டப்பட்டன எனக் கருதப்படுகிறது. இவ்வித நெற்றி பட்டங்கள் கட்டுவது இன்றளவும் தென்னிந்தியரின் திருமண விழாக்களில் ஒரு சடங்காக இருக்கிறது.

புதுமணத் தம்பதிகளின் நெற்றியில் வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள் இப்பட்டத்தை கட்டுவது, திருமணமானவர்கள் எனபதைக் குறிக்குவதும், இனி புதிய நிலையம், அதிப் பொருப்பும் கொண்டவர்கள் எனபதை உணர்த்துவதும் ஆகும். மற்ற ஆபரணங்கள் வெண்கலம், கிளிஞ்சல், எலும்புபோன்றவைகளில் செய்த வகையால்கள், கடகங்கள், மோதிரங்கள் ஆகும். ஏருமைகள், செம்மரி ஆடுகள், சேவல்கள், புலிகள், மாங்கள், யானைகள், பறக்கும் பறுவைகள் போன்றவை வெங்கலத்தில் செய்யப்பட்டு உள்ளன. வெண்கலத்தினால் ஆன மெல்லிய வடிக்கும் குவகைகளில் வடித்துவாரங்கள் இடைனிட்ட கோடுகள் போலவும், முழு வட்டம் அரை வட்டம் போலவும் பல விதங்களில் காணப்படுகின்றன. இவைகள் பெரிய கணமான வெங்கலப் பாத்திரங்களுக்கு மூடி போல் அமைந்துள்ளன.

வெங்கலத்தினால் ஆன பல புலிகளின் படிமங்களுடனும் சேவல் மற்றும் பிராணிகளின் உருவங்களுடனும் கிடைத்த பாத்திரங்களின் மூடி போன்றவை முதலில் இவற்றின் யண்பாடு தெரியவில்லை என்றாலும் மதுரை, நெல்லைப் பகுதிகளில் கரகம் ஆடும் நாட்டுப்புறக்கலைகளுக்கள் தம் தலையில் கிளியின் உருவம் கொண்ட கரக டோப்புகளை வைத்து ஆடுவதுபோல் இரண்டாமிருத்து ஐந்நாறு ஆண்டுகளுக்கு முன்னரே புலி, மாங்கள் கொண்ட கரகங்களைத் தலையில் ஏந்தி விளையாடியுள்ளது புலனாகிறது.

சுவக்குழிகளில் காணக் கிடைத்த இரும்புப்பொருட்கள்-போர்க்கருவிகளும், உழவுச் சாமான்களும் ஆகும். இக்கருவிகள் சுவத்தை கற்றிலும் கீழ் நோக்கிய நிலையில், இருந்தவரின் சுற்றுத்தார் அல்லது உறவினர்கள் துக்கத்தில் புகைதந்தது போல் காணப்படுகின்றன. அதில் காணும் பானைகள் சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் காணப்படுகின்றன. கூம்பு வடிவ பானைகள் நிற்க, கீழே வகையாய்களும் மேல் வாயை ஏடு புள்ளிகளால் அலங்கரித்த வெகு நேர்த்துயான மூடுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

தூநிகவில் காணக்கிடைத்த, மனித எலும்புகள், மண்ணை ஒடுகள் பெறன இந்தியர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்னினத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிய உதவுகின்றன. இங்கு கண்டெடுத்த எண்ணிற்கு மண்ணை ஒடுகவில் இரண்டு ஆஸ்திரேவியர் இனத்தையும், ஆறுமத்திய தரைக் கடலினத்தையும் ஒன்று ஆஸ்பன் இனத்தையும் சேர்ந்தவை. இவ்வினங்களினால் தென்னிந்தியாவில் இன்று போல் அன்றும் பல இனத்தவரின் நேரிடைத் தொடர்பு இருந்தது என்பதை அறிகிறோம்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி புதைக்கப்பட்ட நிலையில் காட்சிப் பெட்டியில் காட்சி தருகின்றது. ஏராளமான மண்கலைங்களும், சிகப்பு கருப்புப் பானைகளும், தாங்கியின் மீது காட்சியளிக்கின்றன. இரும்புக்கருநிகளான குத்திட்சி, கலப்பை, சொரஸ்டரியன் வகை நான்கு முனை வான்களும் காட்சிக்கு உள்ளன.

இரும்புக் கால மக்கள் மறு பிறப்பினும், ஆனியிலும் நம்பிக்கை கொண்டு இருந்தனர். இரண்டு விதமான ஈமக்கிரியை வழக்கத்தில் இருந்தது. இருந்தவரை எரித்து அவர்களின் எலும்பு அஸ்தியினை சேகரித்து அவர்கள் உடைமைகளையும் தாழியில் குற்றிலும் வைத்துப் புதைத்தனர். ஒருமுறை இப்பூவியில் பிறந்தவருக்கு இருந்த பின்பும் தொடர்பு ஏற்படும் என்பதால் அதைத் தடுக்க இருவகைப் புதையலைச் செய்துள்ளனர். உடைமைகளைத் தேடி ஆனி வரும் என்று நம்பியே அவர்கள் உபயோகித்த பொருட்களையும் உடன் புதைத்துள்ளனர். இதுவே சிற்காலத்தில் ‘சதி’ ஏற்பட வழிவகுத்துள்ளது. இருந்தவரின் மனனியும் தீக்கிரையாகி உள்ளனர்.

இங்குள்ள இரும்புகுலையுதத்தில் நாகம் சுற்றிக் கொண்டு இருப்பதையும் மதுரை அழகர் கோழில் குகை ஒனியத்தில் குலையுதம் வைரைப்பட்டதையும், சிந்து சமவெளி அச்சக்களில் பசுபதியுடன் உள்ள குலையுதத்தையும் இலையைத்து ஆய்வு செய்யும் போது 5000 ஆண்டுகளுக்கு முன் தோண்றிய சிந்து சமவெளியின் தொடர்பு ஆதிச்சநல்லூரிலும் உள்ளதை அறிய முடிகின்றது.

வ. உ. சிதும்பனார் மவட்டம் விளாத்திருவாம் அருகில் பகவந்தனை கிராமத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றும் இங்கு காம் கிக்கு > வள்ளு. திருவிள்ளியுத்தூர், ஜிராசபாளையம் தாழிகள் மிக அகலமான வாயு ம் அகல்வரு காமாப்பு(பு)கிள்ளாய்.

பலவிதமான இரும்புக்கால அல்லது பெருங்குற்கால புதையிடங்களைக் குறிக்கும் கல்வைறைகளின் புகைப்படங்களும் வரைபடங்களும் விளக்கத்துடன் காட்சிக்கு உள்ளன. ‘இறங்கினி’ கல்வட்டக் கல்லை, கேரள குடைக்கல்லூ, தென் மாவட்ட நடுகல் கொடைக்கானல் கல்லீடு பதுக்கைகள், மண்மேஹுகள் போன்ற ஈச்சின்னங்கள் குறிப்பிடத்தக்கவை.

தென் இந்தியாவில் ரோமானியர்:

பண்ணைய இந்திய ரோமாயுரி, வெணில் ஆகிய நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதற்கு, தென் இந்தியாவில் புதைபொருளாகக் கிடைத்த ரோமானியர்கள் வெணிவழியர்களின் நாணயங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. புதுச்சேரியின் அருகில் உள்ள அரிக்க மேட்டில் கிடைத்த பொருட்கள், ரோமாயுரி, மற்றும் பல மேலை நாடுகளுடன் இந்திய வாணிபம் கி. மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை உச்ச நிலையில் இருந்தது என்பதற்கும், அந்நாடுகள் தென்னிந்தியாவில் இருந்து ஆடைகள், அணிகள், வாசனைப் பொருட்கள், கண்ணாடிமணிகள், விலையுயர்ந்த கற்கள், முதலுக்கள், சாயப்பொருட்கள் முதலியவைகளை இறக்குமதி செய்து கொண்டு, அவற்றுக்கு ஈடாகத் தங்கத்தையும், மத்திய தரைக்கடல் மதுவை இருபிடிகள் கொண்ட ஆம்போரேன்னும் பெரிய ஜாடகளின் ஏற்றுமதி செய்தனர். சிற்காலத்தில் வந்த போத்துக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் தங்களியாபாரத்தை நிலை நாட்ட எப்படி முதன் முதலில் இந்தியக் கடற்கரைகளில் தங்கள் தாங்களையும், தொழிற்சாலைகளையும் அமைத்து நகரங்களை விருத்தி செய்துள்க்கோ அதே போல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியரும் தங்கள் தொழிற்சாலைகளையும் நிலையங்களையும் கடற்கரைகளில் அமைத்து அவைகள் நகரங்களாகப் பெருகுவதற்கு உதவி புரிந்தனர்.

அரிக்க மேட்டில் இதுவரையில் கண்டுள்ள முக்கியத்துவம் என்னவெனில் இங்குதான் முதன்முதலில் அசோக பியாபி விளியில் தமிழ் மொழியில் குறிக்கப்பட்ட பானை ஒடுகள் கண்டெடுக்கப்பட்டன. அரிக்கமேட்டில் அரிட்டைன், ரூஸ்ட், ஆம்போரோ என்னும் பானைகளுடன், அதே காலத்தில் செய்யப்பட்ட இந்தியப் பானைகளும் கலந்து கிடைப்பதற்கு முன்பு, இந்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை உறுதியாக நிர்ணயிக்க முடியவில்லை. மேற்கூறிய இத்தாலியப் பானைகளைச் செய்தவர்களில் இடமும், காலமும், பெயரும்,

வயல்வரும் ஜூத்தால்சின் அரித்திய வயல்வைக் குடும்பத்தைமயப்படும். ஜூத்தியர் பாலைகள் செய்துவரகவின் வயல்வரும் ஜூத்தால்சைமயப்படும். அரிக்கமேட்டுக் கிளைத்த ஜூத்தால்சை பாலைகளைக் கொண்டு முதன் முதலில் தென்னிந்தியப் பண்பாட்டுக்கள் காலத்தை நிர்ணயிக்க முடிந்தது. அரிக்கமேட்டுக்கள் காலத்தை நிர்ணயிக்க முடிந்தபையால் அத்துடன் தொடர்புகொண்ட பிரமகி, மாங்கி, அமராவதி போன்ற பல தென்னொட்டுப் புதைப்பொருள் ஆராய்ச்சி ஜிடங்கவின் பண்பாட்டுக் காலத்தையும் நிர்ணயிக்க முடிந்தது.

<u>உ_ரோமானியர்களின்</u>	பாலை	மற்றும்
கலைப்பொருட்களின் வரைப்படங்களும், புகைப்படங்களும் காட்சிக்கு உள்ளன.	நெங்கில் கொற்கையிலும், அழகன் குளத்திலும்	<u>உ_ரோமானியர் சான்றுகள் அகழைய்வில் கிடைத்துள்ளன.</u>

வளாி: (பூமராங்)

தென் பாண்டி மண்டலத்திற்கு மட்டுமே உரிய ஆயுதம் வளாி. எழுத்துக்கவின் ஆயுதம் தமிழுக்கே சொந்தம் போல, இந்த விந்தை ஆயுதத்திற்குச் சொந்தக்காரர்கள் பாண்டியநாட்டு பழங்குடியினர் மட்டுமே. வணாத்தடி அல்லது வளாி எனத் தமிழில் அழைக்கப்படும் இவ்வாயுதத்தை ஆங்கிலத்தில் ‘பூமராங்’ எனக் குறிப்பிடுவர்.

பாண்டிய நாட்டில் போன் செய்வதை அல்லது ஓரளவு சேவையை தொழிலாகக் கொண்டவர்கள் கள்ளி, மறவர், அகமுடையர் எனும் மூன்று சமூகத்தவர். இவர்களை ஆங்கிலேயர் “பழங்குடிகள்” என்றே குறிப்பிட்டுள்ளனர். மானிடவியல் அறிஞர் டாக்டர் எ. அய்யப்பன் கள்ளிகளை “சமவெளிப் பழங்குடிகள்” என்று அழைக்கிறார்.

வளாி பாண்டிய நாட்டின் பழங்குடிகளின் போர்க்கருநியாகவும் வேட்டைக் கருவியாகவும் பயன்பட்டுள்ளது. வளாிகள் மரத்திலும், இரும்பிலும், தந்தத்திலும் கூடச் செய்யப்படுவதுண்டு. இரும்பு வளாி போருக்கும் மரவளாி வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டன. பின்றவடினிலான் அதன் கூரான் பகுதி மற்றுப் பகுதியை விடக் கண்மாக இருக்கும் வெளினிலிம்பே கூராகப்பட்டிருக்கும். பமிக்கி உள்ளவர்கள் இலோசான் முறையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதன் பொருட்டு. சில முறை தோழுக்கு மேலே சுற்றி விஸரவுடன் இலக்கு நோக்கி அரித்தி. அது இலக்குக்குத்

தாக்கி விட்டு எறிந்தவர்களுக்கு திரும்ப வந்து சேரும். திரும்ப வரும்போது அசந்தால் எறிந்தவர்க்கை துண்டாகும். ஜில்லத் திரும்பி வரும் வளரி என்பர்.

பண்ணைக்காலத்தில் படைவீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி இருப்பார்களாம். ஆபத்து வரும் என்று தெரிந்தால் உடனே கொண்டையில் உள்ள வளரியை உருவி எதிரியை நோக்கி வீசி வீழ்த்துவர். இங்கு காட்சிக்கு உள்ள வளரி இரும்பால் ஆனது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தாம் திரும்பி வரும் வளரியை உபயோகிப்பதாகவும் மற்றவை திரும்பிவராத வளரிகள் என்றும் அமெரிக்க மாணிடவியல் மேதை ஏ. எல். குரோஸர் அறிவுறுத்துகிறார்.

இசைக் கருவிகள்:

தென் இந்திய இசைக் கருவிகளை நூற்புக் கருவிகள், காற்றுக் கருவிகள், தோற் கருவிகள் என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். நூற்புக் கருவிகளில் முன்னர் நூற்பை உபயோகித்து வந்தது போல் தற்போது கைநலான் இழைக்களையும் கம்பிக்களையும் பயன்படுத்தி இசை மீட்டுகின்றனர். தமிழகத்தின் இகையியங்களிலும், சிற்பங்களிலும் ஒனியங்களிலும் காணப்படும் யாற் எனும் இசைக் கருவி தற்போது மறைந்து விட்டது. பர்மியர்கள் இப்போதும் இவற்றை உபயோகித்து வருகின்றனர்.

இசைக் கருவிகள் கூடத்தில் பழைமயான தஞ்சாவூர் வீணை யானியின் முகத்துடனும் மிகுந்த வேலைப்பாடுகளுடனும் உள்ளது. சிறிய முரச எனும் தோலிசைக் கருவியும் மங்கல இசை வாசிக்க உதவும் நாதசுவரம், ஒத்து, தவில் போன்ற இசைக் கருவிகளும் முடிவு வாத்யம், [மிருதங்கம்] தபலா, பாயா மற்றும் நெடுங்குழல் எனப்படும் புல்லாங்குழல் வகைகளும் காட்சி தருகின்றன. தற்போது அருகிலிட்ட பஞ்சமுக வாத்யம், மகரயாற், வில்யாற் போன்ற இசைக் கருவிகளின் ஒளிப்படங்களும் சிற்பங்களில் இசைப்பது போன்றுள்ள பழைமயான ஒளிப்படங்களும் காணப்போருக்கு தன் விளக்கம் அளித்து வருகின்றன.

இறைவனுக்கு காணிக்கை பொருட்கள்:

நோய் வாய்ப்பட்டவர்களும், தங்களுக்குக் கொடிய விலங்குகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படையும் வேண்டுதல் செய்து

பிதம்வை சனங்கியில் டென்ஸிபிளினும், மறத்தினும் ஜூன்னும் பல உலோகங்களிலிரும் கடலையாப்ஸாரிக்க, காண்சிக்காகப்பிராராடு, கடவுளர் பொய்து ஜிலைவன்னுக்குச் செனுத்துக்கின்றார். மணமான பெண்கள் துழுந்தை வேண்டித் தங்களுக்கு குழந்தை பிழந்ததும் முக்கட்டையில் தொட்டில் செய்து அதில் தவழும் குழந்தையின் பொற்றுமதையக் கட்டி தெயங்க விடுகின்றனர். வெள்ளியில் செய்த கை கால், முடிடாருவாம், தலை, நாகம் போன்ற கடலைப் பொருட்களும் ஜூங்கு காட்சி தருகின்றன. இவை மக்களின் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

மத வேறுபாடி னாறி இந்து, முஸ்லீம், கிறித்துவ சமயத்தினர் இவை போன்ற காணிக்கைகளைக் கடவுணுக்குச் செனுத்துவது வழக்கம். இந்துக்கள் இஸ்லாமியர் தர்ஹாக்களிலும், ஜூஸ்லாமியர் ஜூந்துக் கோயில்களிலும் தம் காணிக்கைகளைச் செனுத்தும் வழக்கம் ஜூன்னும் உள்ளது.

குழந்தைகளுக்கு சீர்தட்டாமல் இருக்க ஒரு வகை வேரினால் கட்டப்படும் கழுத்து மாலைகளும் கூட காட்சிப் பொருளாக உள்ளன. உத்திராட்ச மாலைகளும் உள்ளன. இவை நம் மக்களின் பழுமையான நம்பிக்கையையும் பண்பாட்டினையும் எடுத்தியம்பக்கின்றன.

சிறுவர் காட்சிப் பெட்டி:

குழந்தைகளுக்கு பொற்றுமைகள் மீது ஆர்வம். ஜிவர்கள் அருங்காட்சியக வினங்குகளையும் பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தாலும் சிறு சிறு பொற்றுமைகளையும், கடுமன் பொற்றுமைகளையும், பல மாநில மக்களின் நடன ஆடட அமைப்புகளையும், குழந்தைகள் பார்த்து மகிழும் விதமாக சின்னங்கள், முருகன், கல்விக்கடவுள், கிழுஷ்னர், காளி, ஜிலக்குமி, ஜியேக, திருமால் போன்ற தெய்வங்களின் பொற்றுமைகளையும் நமது மண்ணில் மிகுந்த வேலைப்பாடுகளுடனும் வழவழூப்பாகச் செய்யப்பட்ட கரிசிரி ஜூநும் வகையைச் சர்ந்த நாராயண கூசா, மயாஜால நாராயண கூசா ஜூன்னும் சில வகைக் கூசாக்களைச் சேகரித்துக் காட்சிக்கு வைத்துள்ளோம். பல மாநிலப் பெண்கள் தங்கள் நடனங்களின் போது அணியும் ஆடடகளுடன் காட்சி தரும் பொற்றுமைகளும் உள்ளன.

வருங்காலத்தில் சிறுவர்களுக்காக அறிகியல் காட்சிப் பொருள் காலைம் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ஜிலை நிலச்சயம் சிறுவர்களின் அறிகியல், அறிக்கை வயாக்க உடலும்.

பழங்குடிகளின் பண்பாடு:

திருநெநல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், களக்காடு, சிவகிரி மலைப் பகுதிகளிலும், கோனில்பட்டி, ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மலைப் பகுதிகளிலும் பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தொழில், பண்பாடு, வாழ்க்கை நிலை முதலியவற்றை எடுத்துக் காட்டும் விதமாக காளி, காட்டு நாயக்கர், பழியர் போன்ற பழங்குடி மக்களின் ஒளியங்களுடன் அவர்கள் வசிக்கும் காடு, செய்யும் தொழில் பின்னணியில் அம்மக்கள் உபயோகத்து வரும் பொருட்களுடன் தனித்தனியாக காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பழியர்:

நெல்லை மாவட்டமலைப்பகுதிகளிலும், மதுரைமற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள பெரியர், பழனி, கொடைக்கானல் மலைகளிலும் வாழும் பழியர் பழங்குடி மக்கள் மிகவும் சின்தங்கிய பழமையான பழங்குடிகளாவர். பழனி மலையில் வாழ்பவன் என்பதைக் குறிக்கும் பழனியன் என்ற பெயரை நாளாட்டுவில் பழியன் என மறுவியதெனலாம்.

இம் மாவட்டத்தில் சங்கரன் கோனில் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரவில் அமைந்திருக்கும் புளியங்குடி கிராமத்திலும், சிவகிரி வட்டத்திலுள்ள தலையணை மலைகளிலும் பழியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் குட்டையாக மெலிந்து வாடிய உடற்கட்டை உடையவர்கள். அருகில் உள்ள காடுகளிலும் மலைச் சாரல்களிலும் கனி, கிழங்கு போன்ற உணவுப் பொருட்களைசேகரிக்கும் பழக்கத்தை இன்றும் தொடர்கின்றனர். காட்டுக் கிழங்குகள், வேர்க்கிழங்குகள், இலைகள், தேன், கோந்து, கனி வகைகள், கார மினகாப் போன்றவை இவர்களின் சேகரிப்பில் குறிப்பிடத்தக்கவை. பாறை இடுக்குகளிலும் வெடிப்புக்களிலும் தேன் எடுக்கக் கழிந்தேனியையும் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள மூலிகைகளின் மருத்துவத் தன்மைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். பழியரின் வெற்றிகளை, வள்ளிக் கிழங்கு, பசைப்பெட்டி, சிக்கி முக்கிக்கல், சிரியா நங்கை எனும் விஷ முறிவுச் செடி, கத்தி, இரும்புத் துண்டு போன்ற பொருட்கள் காட்சிக்கு உள்ளன. தலையணை மலைகளின் குடியிருப்பில் சுமார் பத்து பழியர் குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் பலர் தோட்டங்களில் தொழிலாவாகவும் அடிக்கை போன்றும் குறுந்த ஈவியில் பணி செய்து வருகின்றனர்.

காணிப் பழங்குடி:

காணிப்பழங்குடி மினர் காணிக்கார், காணியன், காணிக்காரன், வேலன்மார், மலையரசன், மகை வோடன் என்றும் பெயர்களானும் அழைக்கப்படுகின்றனர். இந்மக்கள் பிற்கால அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள மலைப்பகுதிகளிலும் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். நேர்மையும், நல்லொழுக்கமும், வாய்மையும் கொண்ட இம்மக்கள் சுவச்ச கபாவும் உடையவர்கள். நெடுங்காலத்திற்கு முன்பாக இவர்கள் திருவாங்கவில் இருந்து வந்து பஸநாசம் வட்டத்தில் குடியேறியதாகக் கறப்படுகிறது. இவர்கள் ஜந்து ஜந்து அங்குலத்திற்குட்பட்டுச் சற்றுக் குள்ளமான உருவமும், அடர்ந்த தலை முடியும் கொண்டுள்ளனர்.

மரவள்ளிக் கிழங்கும், தேனும் காட்டில் கிடைக்கும் பல வகையான பழங்களும் இவர்களின் உணவில் இடம் பெறுகின்றன. இடம் மாற்றும் வேளாண்மையில் ஈடுபெடும் காணிப்பழங்குடி மக்கள் அருகில் உள்ள ஒடைகளில் மீன் பிடிப்பதிலும் நாட்டம் கொண்டுள்ளனர். முற்காலத்தில் நெருப்பு மூட்ட சிக்கிமுக்கிக் கல்லையும் இரும்புத் துண்டையும் பயன்படுத்தினர். மந்திரங்களின் மூலம் நோய்களைப் போகக முடியும் என நம்புகின்றனர். காணி மருத்துவர் இம்முறையில் நோயை ஒட்டும் போது கோக்ரா எனும் இயைக்கருவி இயைக்கப்படுகின்றது.

காணிமக்களின் மூங்கில் குடுமை, உண்டைவில், கத்தி, கோக்ரா எனும் இயைக்கருவி தீ உண்டாக்கப் பயன்படுத்தும் சிக்கிமுக்கிக் கல்லும், இரும்பு வைக்கப் பயன்படும் குடுமை, மூங்கில் தடி, சாதம் வடிக்கும் தட்டு போன்ற பொருட்கள் அவர்களின் இயற்கைச் சூழலுடன் காட்சி தருகின்றன.

காட்டு நாயக்கர்:

காட்டு நாயக்கர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள மலைக்காடுகளிலும், சமவெளியிலும் நிறைந்து காணப்படுகின்றனர். தற்போது பலத்தும் தொழில் செய்தும் முன்னேற்றும் அடைந்துள்ளனர். இவர்கள் சிதம்பரனார் மாவட்டம் கோனில்பட்டி பகுதிகளிலும், சிவகிரி புளியங்குடி மலைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பயன் முறை யார் பயங்கரமாகுத்தும் மிகச் சிறிய கத்தி, தேவே சேகரிக்கும் காலைக்கு(பூளை), தங்களின் வெகாம்பு(விசல்நூல் சிறிய கலைக்கு)வைகள் ரோன்ற பொருட் களைச் சேகரித்து ஜூங்கு காா் சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள்:

தமிழக மக்களிடையே பழக்கத்தில் இருந்து இப்போது உபயோகத்தில் இல்லாத பல வகையான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு இங்குள்ள ஆயுதங்கள் காட்சிப் பெட்டியில் காட்சி தருகின்றன. ஒரே நேரத்தில் பலரையும் தாக்கக் கவடியதும், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளக் கவடிய இரண்டு சுருள் வாள்கள், கட்டபொம்மன் உபயோகித்த வாள் ஒன்று சிவகாசிப் பகுதியில் இருந்து சேகரித்தது, எட்டையெழும் ஜமின்தார் திரு. ஆர். ஜே. எம். வி. எட்டப்பன் அவர்கள் நன்கொடையாக வழங்கிய விரி குழல் துப்பாக்கி, நான்கு குழல் துப்பாக்கி, தருமபுரியில் சேகரித்த ஜதர் அலிமின் துப்பாக்கி, சிவகாசிப் பகுதியில் உபயோகத்தில் இருந்த இரும்பு மற்றும் மரவளைத்தடிகளும் காட்சிக்கு உள்ளன. இவை ஆயுதங்களின் வளர்ச்சியையும், உபயோகத்தையும் நமக்கு விளக்குகின்றன.

நாட்டுப்புறக்கலைக்கூடம்:

பழங்குடி மக்களின் பொருட்களைத் தவிர இன்றும் நாட்டுப்புற மக்களின் கலை, பண்பாடு, சுடுமண் பொம்மைகள், கரகம், காவடி, பாலைக்கூத்து, திருஷ்டிப் பொம்மைகள், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டுக்கருவிகள், காலாட்கருச்சிகள், கடவுணக்குப் படைக்கும் கலையம்சமிக்க பொருட்கள், ஒலைப் பொருட்கள், ஆலியாட்டம் எனப்படும் கவசங்களின் அமைப்புகள் போன்றவற்றுடன் பலனித் திராமிய நடனங்கள் மற்றும் ஆட்டங்களின் புகைப் படங்களும், தெருக்கூத்து, புறவியாட்டம், காவடியாட்டம், கனியான் ஆட்டங்களின் புகைப்படங்களும் காட்சி தருகின்றன.

பாலைக்கூத்துக்களில் தோற்பாலைக் கூத்துக்குத் தேவையானதோற்பாலைகள் இராமர், சீதை, அனுமன்போன்ற உருவங்கள் தோலில் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு அலைகளில் ஒனி பயும் வைகமில்திடையில் தெரிய துணைகள்போடப்பட்டுள்ளன. இவை திடையில் பார்ப்பது போல் ஒனியு ஓ துணையில் காா் சி தருகின்றன. அதிகமாக இராமாயணக் காட்சிகளே காட்டப்படுகின்றன.

இவற்றுடன் ஆட்டத்திற்கும், நாட்டுப்பூருப் பாடல்களில் இருக்க எழுப்பும் இசைக் கருவிகளும் காட்சி தருகின்றன. தனில், மற்றும், நாதகம், ஒத்து, வெட்டாய், புல்லாங்குழல், டமாய், மக்களுக்குச் செய்தியைத் தெரிவிக்குமுன் கிராமங்களின் இசைக்கப்படும் தமுக்கு, பூம்பும் மாட்டு வாதயம், பம்பை, உடுக்கை, பேப் [தப்பு] எனப்படும் தோல் இசைக் கருவிகளும் காட்சியில் உள்ளன. இவை நாட்டுப்புற மக்கள் இன்றும் நையாண்டி போன்றதினும், இசைக் கருவிகளை மீட்டுவதினும், தோற்பாவைக் கூத்தினும் எவ்வாறு தம் பொழுதைக் கழித்து மகிழ்கின்றன என்பதையும் நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் நாட்டு புறக் கலையின் மணம் எவ்வாறு வீச்கின்றது என்பதையும் அறிய முடிகின்றது.

மரச்சாமாண்கள்:

வீடுகளில் இன்று அலுமினியத்தினும், எவர்சில்வரினும் அஞ்சலைப் பெட்டைகள் வந்து விட்ட போதினும் மக்கள் முன்பு உபயாகித்து வந்த மரத்தில் செய்யப்பட்ட அஞ்சலைப் பெட்டைகள், பணம் வைக்கும் பெட்டைகள் மற்றும் வேலைப்பாடுமிக்க மரப்பாத்திரங்கள் காட்சிக்கு உள்ளன.

மிருகங்களின் தலைகள்:

அக்கால மன்றங்களும், ஜமீன்தார்களும், ஆங்கிலேய அதிகாரிகளும் காட்டில் உள்ள கொடிய மிருகங்களை வேட்டையாடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் பெரிய காட்டு ஏருமைகளை வேட்டையாட தம் ஸீர்த்தின் அடையாளமாக அவற்றின் தலையில் உள்ள சுதைகளை நீக்கிவிட்டு பாடம் செய்து மிகப் பெரும் கொடுக்கனாட்டும் கண்ணாட்க்கண்களுடனும் பெரிய மரப்பலகைகளில் மாட்டு காட்சிக்கு வைத்தனர். இந்த அருங்காட்சியகத்தில் காட்டிடருமையின் தலையும் மாண்தலை அதன்பற்ற கொடுக்கனாட்டும் காட்சி தருகின்றன.

சித்த மூலிகைச் செடிகள்:

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நாட்டுப்புற மக்களும், பழங்குடி மக்களும் மூலிகைகளின் அருமை பெருமை தெரிந்து மந்திருகள் தயாரித்து போன்றுக் குறைப்படுத்துப்படுத்தும் தோல் அறுவை

சிகிச்சைகளும் செய்துவாதாகக் குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பலருவிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு அவை மருந்துகளாக மாறி பல மடங்கு விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழக அரசும் சித்த மூலிகைகளுக்கும் ஒரைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள மூலிகைகளை ஆய்வு செய்யவும் மக்களை இந்திய முறையில் வைத்தியம் செய்து குணப்படுத்தவும் சித்த மருந்துவக் கல்லூரிகளையும், சித்த மருந்துவ மனைகளையும் மக்களுக்காகத் திறந்து சேவை செய்து வருகின்றது.

குற்றாலத்தில் உள்ள அருளி நீர் மலையில் உள்ள மூலிகைகளின் மீது தவழ்ந்து வருவதால் அந்திரில் பலர் உடல் நலம் பெறுகின்றனர். மனவளர்ச்சி குன்றியோர் நல்ல நிலையை அடைகின்றனர். அதனால் தாவர இயல் பகுதியில் திருநெல்வேலி சித்த மருந்துவக் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட ஹெர்பேரியம் ரிரஸ் செய்யப்பட்ட பலவித மூலிகைகள் விபரங்களுடன் காட்சிக்கு உள்ளன.

இந்துடன் மருந்து தயாரிக்கப் பயன்படும் காப்களும், பட்டைகளும், எண்ணெய் வித்துக்களும் கண்ணாடி ஜாடகளில் காட்சி தருகின்றன.

அற்றுப் போன விலங்குகள்:

சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக தாவர இணங்களும், சிறிய விலங்கினங்களும் கடவில் தோண்றின. சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கைனோசார்கள் எனப்படும் ஒருவகை ஊர்வன இன விலங்குகள் தோண்றியது. இவ்விலங்குகள் சில மில்லியன் ஆண்டுகள் வழந்திருக்கின்றன. கைனோசார்களின் அழிவிற்குப் பின்னர் பறவைகளும் பாலூட்டிகளும் தோண்றின, பல்வேறு மரந்துங்கள் பெற்றுள்ளன.

பல்லாசிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சசர்கள் வசித்தார்கள் என நம்புகின்றனர். அவர்களில் மிக மர்மமான ஜூட்செனுக்கு மெல்லத் ரோபஸ் என்று பெயர். அது குரங்குமல்ல, மனிதனுமல்ல. அது ஜூண்டு கால்களை ஜன்றி நடந்தது. தன் கைகளைக்

கொண்டு வேசாக மட்டுமே தன்னை தாங்கிக் கொண்டது. அது மனிதனையும், மிகப்பெரியகுறங்கைக்காட்டிலும் இரு மடங்கு பெரியதாக இருந்தது. யானையின் இனத்தைச் சாந்த மாஸ்டோடன், காண்டாமிருக இனத்தைச் சாந்த எலாஸ்மோதேரியம் ஆகிய இரண்டும் மகவும் பலமான மிருகங்கள்.

அடுத்து கிளிப்டோடோன் என்ற மிருகமும் அங்கே வசித்தது. அதுதான் உலகத்திலேயே கவசமனிந்த மிகப் பெரிய மிருகம். இது முன்னிலையின் இனத்தைச் சாந்தது. யானை இனத்தைச் சாந்த டினோதேரியம் அதாவது ஆச்சரியமான னிலங்கு, யரனையைப் போன்றது. ஆனால் தந்தங்கள் வால்ரசைப் போல் கீழ்நோக்கி வகைந்திருக்கும்.

பூமியில் ஊர்ந்து செல்லும் மிகப் பெரிய பலம் வாய்ந்த பிராண்கிகள் டினோசாரர்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த வார்த்தைக்கு ப் பயங்கரமான, அதிசயமான பல்லி என்ற பெராருள். இவை மற்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடும் பழக்கம் உடையவை. சிறு கைகளைக் கொண்ட பயங்கரமான பிராண்சியாகிய டினோசாரர்வாயில் கத்தியைப் போன்ற சூர்யமையான பற்கள் இருந்தன. அதன் நீண்ட சதைப் பிடிப்பான வாலைத் தறையில் ஓங்கிஅடிக்கும்.

பூமியில் வசித்து ஊர்கின்ற பிராண்களிலேயே டிப்ஸோடோக்ஸ் மிகவும் பெரியதாகும், பாம்பைப் போல் அதன் நீண்ட கழுத்தில் இருக்கும் சிறிய தலையை நீட்டி உயரமான மரத்தின் உச்சியை அல்லது அடிப்பகுதியைத் தொழுமிகும். உடம்பெல்லாம் உரோமம், நீண்டு வகைந்த தந்தங்கள். யரனையின் உடலைமயப்புக் கொண்ட மரபெரும் பிராணி. இதனை மம்முத் யரனை என்பர். இவை போன்ற பல தொல்லுயிரினங்களின் மாதிரிகள் பலவும் காட்சிப் பெட்டிகளில் அகவ வாழ்ந்த பகுதியின் தோற்றுத்துடன் காட்சிக்கு உள்ளன.

கடல்வாழ் உயிரினங்கள்:

கடலின் உப்புறத்தைப் பளப்பது போன்று கண்ணாடிப் பெட்டியில் கடகை அடைத்து வைத்துள்ளது போன்ற அமைப்பில் பலனித நண்டுகளும், மீன்களும், கடல்பாசிகளும், கடல் அல்லிகளும், கடல் வெள்ளரி, நடச்திரமீன்களும், பவளமாங்கள், கடல் குதிரைபோன்றவை அவற்றின் குழலில் காட்சி தருகின்றன. உள்புறம் மின் வெளிச்சத்துடன் இயற்கையான கடல் குழல் காட்சிப் பெட்டி பரப்போரைக் கவரும் வகையில் காட்சி தருகின்றது.

மீன் வகைகள்:

கடல் நீரிலும், நன்னீரிலும் உள்ள மீன் வகைகளை கண்ணால் ஓயிக்களில் பதப்படுத்தி மாணவர்கள் பார்த்து மகிழும் வகையிலும் மீன்களின் அமைப்பைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மீன்களின் வண்ணங்கள் மறைந்து போனாலும் அவற்றின் அமைப்பு, செதிக்கள் போன்றவை பார்க்கும் போது மாணவர்களையும், பார்க்கவொள்களையும் கவரும்.

குரிய மண்டலம்:

முதன் முதலில் உலகம் மிகவும் உஷ்ணமாகவும், திருவிலையிலும் இருந்தது. ஆணால், கோடக்கணக்கான வருடங்களாக அது குவரிந்து வந்ததினால் மேற்பறத்தில் 20 மைல் பருமங்களிற்கு கருப்பு முரடான பகுதி தோன்றியது. அதற்கு கீழ் இரண்டு பகுதிகள் உள்ளன. இவற்றின் மத்தியில் திரவப் பெருங்கிண பகுதி உள்ளது.

புஞ்சட்டோவும், மெர்க்குரியும் மிகச்சிறிய கிரகங்கள். நெப்டியூன், யூரேனஸ் ஒரே அளவில் உள்ளவை. சனிக்கிரகத்தைச் சுற்றி வளையம் உண்டு. ஐஞ்சிட்டர் 87,000 மைலும், சனிக்கிரகம் 72,000 மைலும் குறுக்களவைக் கொண்டவை.

குரிய மண்டலத்தைச் சுற்றி ஒன்பது கிரகங்களும் ஒரே வட்டத்தில் புஞ்சட்டோவைத் தவிர அவைத்தும் அமைந்துள்ளன.

மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ளும்விதமாக இவை காட்சிப் பெட்டியில் ஒவியங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

கணிமங்கள்:

கணிமம் என்பது குறிப்பிட்ட அனுயின் பண்புகளை உடைய இயற்கையான அனங்கக வேதிய கலை பொருள். இவை அனுசூலமான நிலையில் படிகங்களாகும் குறிப்பிட்ட வடிவங்களைப் பெறுகின்றன. இவ்வடிவங்கள் கணிமங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு உதவுகின்றன. கணிமம் என்ற சொல் இயற்கையரன் அனங்கக பொருட்களைக் குறிக்கும். இருப்பினும் கரி மற்றும் பெட்டோல் ஆகியவை அனங்கக மூலக்கூறுகளானவை. கணிமங்கள் தொழிற்சாலைகளின் முதுகெலும்பாக விளங்குகின்றன.

கிரர்சோலைட், சண்ணாம்புக்கல், நூட்டெண்ணிட்டஸ், அம்மேசூன்ட், பிரிலைட்டஸ், விக்ரோலைட், பெக்மடைட், கர்ஷயரைட், குவார்ட்ஸ், சில்மனைட், டீரிம் போலைட், கல்னைப்பைரைம், டோலைமைட், ஹோமடைட், புளுக்ரட் பைரட் போன்ற கணிம வகைகள் பதினெண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சண்ணாம்புக்கல்லில் திருநது பற்ற வைக்கும் கேஸ், குவார்ட்ஸ் கல்லில் கடிகாரம் ஓட வைக்கும் கல் மற்றும் சிமெண்ட், ஆஸ்பெஸ்டாஸ், அஜுமினியம் போன்ற பெருட்கள் தயாரிக்கவும் கணிமங்கள் உதவி பரிகிண்றன.

கல்மாறிகள்:

பாசில்கள் எண்படும் கல்மாறிகள் காட்சிப் பெட்டியிலுள், திருச்சி அரூசில் தோண்டி எடுக்கப்பட்ட கடல் வாழ் தொல்லுயிரினங்கள் கல்லாக மாறி காட்சி தருவதைக் காணலாம். பழங்காலத்திய காட்சிலுள்ள மர இலைகளின் புதைவடவும், மீன்களின் புதைவடவும், நத்தை சிப்பிகளில் புதை வடவங்கள், நிலக்கரிக்குத் தோண்டும்போது காணப்பட்டு அவைகாட்சிக்கு உள்ளன. திருவக்கரையில் பல மரங்கள் புதையுண்டு அவை கல் மரங்களாக மாறியுள்ளன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் திருச்சி பகுதி கடலாக திருந்துவனது என்பதை இந்த அரியலூர்க் கல்மாறிகள் மூலம் அறிய முடிகின்றது.

ஒலைச் சுவடிகள்:

சுவடிகள் அறிவின் உருவங்களாக பண்டையோரல் பேற்றப்பட்டுள்ளன. சிவபெருமான் ஆகமங்களையும், நிறுத்தம் முதலிய கலைகளையும் எடுத்துக்கொண்டு பெருங்கடவுன். ஆதனின் அவரைத் தட்சிணாரூர்த்தி வடிவில் படைத்து அவரது இடது காத்தில் ஒலைச் சுவடிகளைச் சிற்பங்களில் காண்பித்துள்ளனர். மதுரை அருங்காட்சிய காத்திலுள்ளதற்கு சௌழிக்காலமாணிக்க வரச்களின் கையில் கூசு ஒன்றுடன் ‘நமச்சிவரை’ என்ற எழுத்துக்களுடன் செப்புத்திருமேனி காணப் படுகின்றது. அதே போல் கலையின் திருப்பிடமான சரகவதியுடன் காத்தில் ஒலைச் சுவடியைக் காண்கிறோம். இவை அறிவை தெய்வமாகப் போற்றி அவற்றைச் சுவடிகள் மூலமாக வெளிப்படுத்த ஆண்றோர் கண்ட-

முறை என்னாம். தில்லையில் உள்ள மாணிக்க வாசகர் சுவடியில் “திருச்சிற்றம்பேர்” என்றுள்ளது. இவ்வாறு தெய்வத் திருப்பதிகங்களைப் பாடிய ஆன்றோரைச் சுவடிகளுடன் காண்டித்து சுவடியின் சிறப்பை உருக்குக் காண்டித்துள்ளனர் நம் முன்னோர்.

இதைச் சுவடிகள் என்றாலே சங்க நூல்கள், சிலப்பதிகாரம், மக்கிமேகலை முதலிய இகைக்கியங்களுமே நம் கண்முன் வரும். அந்த அளவுக்கு இகைக்கியச் சுவடிகளின் பெருமையை எடுத்துக்கரத்தவர் உ.வே. சாமிநாதர்யர் அவர்களாகும். இதுபோல் நம் கைத்தியநூல்களும் [சித்த கைவத்தியம், ஆழர்வேதம்] இதைச் சுவடிகளில் எழுதி கைவக்கப்பட்டன.

சுவடிகளில் சில இவ்வருங்காட்சியக சேமிப்பில் உள்ளன. சுவடிகளை நம் அழிப்பது, ஆற்றில் எறிவது, குவித்துக் கொளுத்திக் குளிர் காய்வது செய்யோம். சுவடியைக் கொளுத்தும் மட்டமையைக் கொளுத்துவோம். அறிவியல் அறிவைக் கொண்டு வேதியியல் முறையைக் கொண்டு பாதுகாப்போம். புரிந்து கொள்வோம். இது மரபைக் காக்கும் வழி என்ப பெருமை அடைவோம்.

இனியங்கள்:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் 8 கி. மீட்டர் தூரத்தில் இடைகால் என்ற சிற்றூர். இவ்வூர் சிவாலயத்தில் தியங்கராச சுவாமியாக விழக்கு நேரக்கி அமர்ந்துள்ள சில பெருமான். கி. பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோயில் கேட்புறம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இக்கேட்புறத்தின் நுழைவாயிலில் மேஸ்புறத்தில் பல இனியங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை புகைப்படமாக்கி காட்சிக்கு கைவத்துள்ளோம். அவற்றுள் பகபதி அங்திரா கதை, பிக்காட்டாராக சிவன், பிரம்மன் புனித வேங்கி எழுப்புதல், ஹரிஹரன், காவிகா நர்த்தனம், தென்முகக்கடவுள், மீன் மற்றும் பூ வேலைப்பாடுகள், ஆட்டுச்சண்டை, கோழிச்சண்டை, காலைச்சண்டை, வரிசையாகக் குங்குகள், சேஷசாயாகத் திருமால், ஊர்த்தவ தாண்டவ ஸுர்த்தியாக நடராசர் மற்றும் ஏபாத ஸுர்த்தியின் ஒளியங்கள் வன்னித்தில் காட்சி தருகின்றன.

சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்த காட்சி தருவது ஏழிலாக உள்ளது. அஷ்டான் கைகளை விரித்து நிற்க சிவன்

பகுத அஸ்திரத்தை வழங்குவது போல் உள்ளது. ஊர்த்துவ தாண்டவத்தில் அவரது வலது கால் மிகச் சரியாகத் தூக்கிய நிலையில் உள்ளது.

அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருவிடைமருதூர் கோவிலில் அழகுமிக வண்ணச் சுவரோவியத்தின் வண்ணங்கள் கண்களுக்கு விருந்தனிப்படோடு அவற்றின் வீரமிகப்போக்காட்சிகளும் குதிரைகளின் அமைப்பும், வீரர்களின் ஆடைகளும், எந்தி திற்கும் ஆயுதங்களும் இங்கு வண்ணப் புகைப்படத்தில் காட்சி அளிக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் ஒனியக்கூடத்தில் எண்ணணப் வண்ண ஒனியங்களும், நீர் வண்ண ஒனியங்களும், கலம் காரி மற்றும் பாதிக் ஒனியங்களும் ஏழிலாகக் காட்சி தருகின்றன. நவீன பாணி ஒனியமாக நாட்டியமாடும் கணேசரை ஒனியர் திரு. டி. விசுவநாதன் நவீன பாணியில் வண்ணமையாகக் காட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் ஆடும் கணேசர் தம் தலையில் பிறைச் சந்திரனையும், வலது மேல் கரத்தில் மழுவும் இடது கரத்தில் பாசக்கயிற்றையும் கீழ் வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரத்தில் ஞானப்பழும் அதன் விரல் நுணியில் மலரேந்திய நங்கையையும் துதிக்கையைத் தலைக்கு மேல் தூக்கி அதன் நுணியில் இருந்தனமாதர் நாட்டியம் ஆடுவது போன்றும் வரைந்துள்ளார்.

எம். பாலசுப்ரமணியன் என்ற ஒனியர் போன்டர் கலரில் பெரஸ்கோ எண்படும் கவர் ஒனியம் போல் அன்னர் மடியில் குழந்தை அமர்ந்து இருப்பது போலவும் பக்கவட்டில் ஆண்களும் பெண்களும் விதவிதமான ஆடையணிந்து வாழ்த்துவது போலவும் அருகில் தமிழ்க் கல்வெட்டுக்கள் பொறித்தது போன்றும் வரையப்பட்டுள்ளது. பெராக்ஷி ஒனியத்தின் கண்கள் இதில் தெரிகின்றன.

மைகுரைச் சார்ந்த வாசதேவாசசாரியின் உருவத்தை வரைந்த வி. இராமகோபால் என்ற ஒனியர் எண்ணண வண்ணத்தில் மிகத் தத்தூபமாக வயதான தோற்றத்துடன் சிரிக்காத முகத்துடன் அழகாக வரைந்துள்ளார். ஒனியர்கே. எஸ். கோபாலின் ‘ஜம்’ எனும் கிராரிக் ஒனியம் நடுவில் ஒம் எழுத்தில் இருந்து உகைம் தோன்றியுள்ளதை விளக்கியுள்ளார். ஒனியர் கே. எஸ். குருபாண் தேவலேக அரண்மனையையும், ஆவிகள் பறந்து மேகங்களுக்குச் செல்வது போன்றும் வகைந்துள்ளார். இது ஒரு எண்ணண வண்ண நவீன பாணி ஒனியமாகும். ஒனியங்கி. ராமன், அக்ரிவிக் வண்ணணத்தில் கருப்பு வெள்ளைபாக தப்பு வரசிக்கும் இசைக் கலைகளையும், கிராம வீடுகளில் ஒனியங்கள் தீட்டப்பட்டுள்ளதையும்

விவரித்துள்ளார். மயிசூலக மரகளைக் காட்ட அதில் பல அம்புகள் கைத்து நிற்பது போன்றும் உள்ளதைப் பற்கும்போது ஸ்ரூமாஸன் காளியத்தை விளக்குவது போல் உள்ளது. கூடது அச்சுதன் மழைத்தூறுகளையும் வண்ணத்தில் மேகங்களையும் கற்பகளை செய்து வரைந்து உள்ளார்.

இலவ தனிர கலம்காரியில் மகாபாரதப் பேர், காளியகிருஷ்ணன் காவியன் எனும் நாகத்தின் தலையில் நாட்டியம் ஆடுவது போன்றும், ஸ்ரூமர் திருமணம் நடக்கும் விழாவும் அதன் தியற்கை வண்ணத்தில் துணி ஒவியங்களாகக் காட்சி தருகின்றன. ஒவியர் இலக்குமணன் வரைந்த நேதாஜி பர்மநாட்டில் தமது ஸ்ரூபானுவடையில் நின்று கடிதம் படிப்பது போன்ற ஒவியம் சிறப்பாகவே உள்ளது. ஒவியர் அப்துல் ரகீம் வரைந்துள்ளபாதித்துணி ஒவியத்தில் ஆடவல்லான்நடராசப் பெருமான் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார். பரத நாட்டியத்தின் பலனித கர்ணங்களும் கிருட்டினன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் பாதிக் ஒவியங்களும் மிகப்பழகமையான நம் கலைகளின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றன.



